

மார்ச் 2010 March | இதழ் 230 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



19வது ஆண்டு பூர்த்தி வைபவம்



19th Annual Award Recipients



20th Year

a monthly information digest
Digitized by Noolaham Tamil Library
noolaham.org | aavanaham.org

Growing
with the
Community
ESTD-1991



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்டோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்றஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசுரியர்
குயின்ரஸ் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

சொல் வாக்கு!

இலங்கையில் இப்போது தேர்தல் காலம். இந்த வருடத்தின் இரண்டாவது தேர்தலுக்குத் தீவு தயாராகிறது. ஒருவகையில், தேர்தல் திருவிழாக் கூத்து நாட்களாகவும் இதனைப் பார்க்கலாம்.

ஜனவரி இருபத்தாறில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. ஏப்ரல் எட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப்போகிறது. அடுத்து, வடமாகாண சபைக்கான தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமென முற்கூட்டியே மகிந்த தரப்பு கூறிவிட்டது. பிறகென்ன! தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படியென்றால் இனி எதற்காகத் தேர்தல்?

ஜனாதிபதித் தேர்தலிலும் முற்கூட்டிக் கூறப்பட்ட வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச வென்றார்தானே! தோற்றவர் கடந்த வருட தேசபக்தர்; இன்று, தேசத்துரோகியாக்கப்பட்டு கைதாகியுள்ளார். இதுதான் ஜனநாயகமாம்.

தெற்கு ஒருபுறம் இருக்கட்டும்; வடகிழக்கு என்னும் தமிழரின் தாயகத்தை நோக்குவோம். எங்கள் மண் அல்லோலப்படுகின்றது. புலிகளைக் காணவில்லையென்ற மகிழ்ச்சியில், எலிகள் துள்ளித்துள்ளி விளையாட்டுக் காட்டுகின்றன.

'புலிகளே ஏகத் தலைமை; தாயகம்-தேசியம்-தன்னாட்சி என்பவையே எமது தாரக மந்திரம்' என்று கூறிவந்த தமிழ்த் 'தலை'வர்கள், ஆறாவது திருத்தச் சட்டத்தைக் காட்டி இன்று மற்றவர்களுக்கு அச்சம் ஊட்டுகிறார்கள்!

தேசியத் தலைமையினால் முன்னர் பரப்புரைக்கென வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரலை நீட்டி, 'நாட்டை விட்டு ஓடிச் சென்றவர்கள்' என்று பட்டம் சூட்டி தட்டிக் கழிக்கின்றனர்.

தமிழரின் இறையாண்மை, சுயநிர்ணயம் பற்றிக் கதைப்பவர்களுக்கு வேட்புரிமை மறுக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் எட்டாவது இடத்தில் வந்தவர், இந்த வருட வேட்பு நிரலில் முதலாவது ஆளாக்கப்படுகின்றார்.

'ஜி.பி.ஐ' - GPG (கஜேந்திரன்-பத்மினி-கஜேந்திரகுமார்) ஆகியோருக்கு நடந்தது என்ன? "தவறுதான்; ஆனால், விபரங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையிலுள்ளேன்" என்று 'ரொலோ' செல்வம் அடைக்கலநாதன் கூறியதன் அர்த்தம் என்ன? தமிழீழ உணர்வை உடைத்தெறிய 'எஸ்.எம்.எஸ்' - SMS (சம்பந்தர்- மாவை-சுரேஷ்) குழு செயற்படுவது அம்பலமாகியுள்ளது.

தமிழ்த் தேசியத் தலைமையினால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதைப் புரியாது, இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்தில் கூட்டமைப்பை 'எஸ்.எம்.எஸ்' குழு சிதறடித்தது வேதனைக்குரியது.

அன்னம் தண்ணீரைத் தவிர்த்து பால் குடிக்கும் நிலைக்கு, தமிழ் வாக்காளர் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் காங்கிரஸ்-தமிழ்க் கூட்டமைப்பு என்ற இரு வட்டத்துள், உண்மையான தேசிய-தாயக-தன்னாட்சிக் கொள்கையாளர்களை இனங்காண்பது இப்போது சுலபமாகிவிட்டது.

தாயக உறவுகளுடன் புகலிடத் தமிழர்கள் இணைந்து, 'அவர்களை' தெரிவதற்கு அறிவுபூர்வமாகச் செயற்பட வேண்டிய நாட்கள் இன்றையவை! செய்வோமா?

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

ரொறன்ரோ நகர சபை 42ம் வட்டாரத்தில் நீதன் சண் போட்டி!



இந்த வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஒன்றாயியோவின் உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ரொறன்ரோ நகரசபை முதன்மை இடத்தைப் பெற்று நிற்கின்றது. ரொறன்ரோவின் 44 வட்டாரங்களுக்கும் 44 பேர் உறுப்பினர்களாகத் தெரியப்படுகின்றனர்.

42ஆம் வட்டாரமான ஸ்காபரோ - றூஜ்றிவர் தொகுதி அபேட்சகராக, கனடியத் தமிழர் மத்தியில் நன்கு அறிமுகமானவரும், முன்னணிச் சமூக சேவையாளருமான திரு. நீதன் சண் போட்டியிடுகின்றார்.

தற்போது மார்க்கம் பிரதேச கல்விச் சபை உறுப்பினராகவிருக்கும் இவர், தெற்காசிய சமூக சேவை நிறுவனங்களினது கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பதவி வகித்து வருகின்றார்.

ரொறன்ரோ நகர சபையில் மிகக்கூடிய தமிழ் மக்கள் ஸ்காபரோ - றூஜ்றிவர் தொகுதியிலேயே வாழுகின்றனர். அண்மையில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மான தேர்தலில் மிகக்கூடிய தமிழர் வாக்களிப்பு நிலையமாக இது அமைந்திருந்தது.

கனடியப் பல்கலைக்கழகங்களின் இரட்டைப் பட்டதாரியான நீதன் சண், ஏற்கனவே பாட-சாலை ஆசிரியராகவும் இங்கு பணியாற்றிய அனுபவல்தர். இவரது தேர்தல் பணிக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை துரிதமாகச் செயற்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் 12ஆம் திகதி நீதன் சண் அவர்களின் தேர்தல் நிதி சேகரிப்புக்கென இராப்போசன விருந்தொன்று நடத்தப்பட்டது. பல்வேறு இனக் குழுமங்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றி உரையாற்றியதுடன் நீதனின் வெற்றிக்கு உழைப்பதாக உறுதியளித்து நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.

பிரித்தானிய நாடாளுமன்றத்துள் உலகத் தமிழர் பேரவைக் கூட்டம்

பிரித்தானிய அரசின் உள்ளக நிகழ்ச்சி நிரல் என்ன?
ஜூன் மாதத் தேர்தலுக்குமுன் சொன்னதைச் செய்யுமா?

பதினைந்து புலம்பெயர் நாடுகளின் தமிழ் பிரதிநிதிகள் பங்கேற்ற உலகத் தமிழர் பேரவையின் கூட்டம், கடந்த மாதம் 24ஆம் திகதியிலிருந்து நான்கு தினங்கள் பிரித்தானியாவில் நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய நாடாளுமன்றத்துள் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் தொடக்கி வைத்து உரையாற்ற, அமெரிக்கா மற்றும் நோர்வே உட்பட பல நாடுகளின் வாழ்த்துகள் வாசிக்கப்பட, பல வேற்று நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளராகக் கலந்து கொள்ள, இம்மாதாடு இன்றைய காலகட்டத்தில் ஒரு வரலாறினைப் பதித்துள்ளது.

இதன் உச்சமாக, பிரித்தானியப் பிரதமர் கோல்டன் பிறவுண் பேரவைப் பிரதிநிதிகளுடன் மனந்திறந்து உரையாடிப் பல உறுதிமொழிகளை வழங்கினார். இவ்வருடம் கொழும்பில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நிறுத்தி, அதனை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றியதில் முன்னின்று உழைத்தவர் இவரே. இதனால் இவரது வாக்குக்கு நன்மதிப்பு தமிழரிடையே உள்ளது.

சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணை, தடுப்பு முகாம் மக்களின் மீள் குடியேற்றம், தமிழரின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றம் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய கோர்டன் பிறவுண், சிறிலங்கா அரசுக்கு முன்னர் தாம் எழுதிய கடிதங்களைச் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து தொடர் அழுத்தங்களை சிறிலங்காவுக்குக் கொடுக்கவிருப்பதாகவும் சொன்னார். நம்பிக்கையும் திருப்தியும் தரும் வார்த்தைகள் இவருடையவை.

பேரவை மாநாட்டை ஆரம்பித்து வைத்த அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஒன்றுபட்டு, ஓர் அணியாக ஒரு குடையின் கீழ் நின்று சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றதோடு, இலங்கையின் அரசியலமைப்பு தமிழருக்குத் தீர்வு வழங்கும் வகையில் திருத்தியமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்தக் கருத்துகளும், பிரித்தானிய பிரதமர் மற்றும் அமைச்சர் பங்குபற்றியமையும் சிறிலங்கா அரசுக்கு அடியோடு பிடிக்கவில்லை. வன்மையான நடவடிக்கை கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க உயர் அதிகாரி றொபர்ட் பிளேக், நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதோடு தங்களின் பிரதிநிதிகளைப் பங்குபற்ற நேரடியாக அனுப்பியது, புண்ணில் புளித்தண்ணி ஊற்றியதுபோல மகிந்த அரசுக்கு உள்ளது.

உலகத் தமிழர் பேரவை எடுத்த ஆரம்ப முயற்சி வரவேற்கத்தக்கது. இதில், பிரித்தானிய பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் பங்களித்தது உற்சாகம் தருவது. அமெரிக்க மற்றும் நோர்வே அரசுகள் வாழ்த்து அனுப்பியது மதிப்புக்குரியது. அதேசமயம், எங்கள் அடிமனதில் சில வினாக்கள் எழும்புவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் இந்த நாடுகள் தமிழீழ விடுதலைப் போரை முறித்து, எம்மைப் பின்னடையச் செய்தது ஏன்? இன்று, சரத் பொன்சேகா விவகாரத்தில் தங்கள் குரலுக்கு சிறிலங்கா அரசு மதிப்பளிக்காததால், மகிந்தவை மடக்கி விழுத்த (தங்கள் காலில்) தமிழரைக் கருவியாக பயன்படுத்துகிறார்களா?

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. தமிழரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தி, சரிந்து வரும் தங்கள் செல்வாக்கை நிமிர்ந்த கோர்டன் பிறவுண் முனைகிறாரா? இதற்கு, அமெரிக்க-நோர்வே சக்திகள் துணை போகின்றனவா? உலகத் தமிழராகிய நாம் மீண்டும் ஏமாற்றப்பட போகின்றோமா?



ஸெத்ரி



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்



வைத்திய தேவைக்கான பொதுநல நிதியுதவியை அதிகரிக்க உத்தரவு

வைத்திய காரணங்களுக்காக அரசாங்க பொதுநலப்படியில் தங்கியிருப்பவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு ஒன்றினை ஒன்றாறியோ மனித உரிமைகள் விசாரணைச் சபை வழங்கியுள்ளது.

இதனால், ஒன்றாறியோ மாகாண அரசு கூடுதலான உதவியை இவர்களுக்கு வழங்க வேண்டும். கடந்த மாத (பெப்ரவரி) பிற்பகுதியில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொதுநல உதவியில் (Welfare & ODSP) தங்கியிருப்பவர்களுக்கு வைத்திய காரணங்களுக்காக விசேட உணவு போன்றவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி போதாது என்றும் இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கூடிய எடை, உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரோல், இரத்த புரொட்டீன் குறைவு, நீரிழிவு போன்ற நாற்பது வகையான வைத்திய காரணங்களுக்காக (நோயுள்ளவர்களுக்கு) இந்த விசேட நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வரவேண்டுமெனவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விடயம் இப்போது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஒன்றாறியோ சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநல உதவி பெறும் சுமார் 124,000 குடும்பங்கள் இந்த வகைக்குள் அடங்குகின்றன.

2008ஆம் ஆண்டிலேயே இந்த நிதி அதிகரிப்பு தேவையென விசேட விசாரணைக் குழுவொன்று சிபார்சு செய்திருந்தும், அதனை மாகாண அரசு நடைமுறைப்படுத்தவில்லை. (புதிய நிதி அதிகரிப்பு உத்தரவு தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறின் அடுத்த இதழில் தரப்படும்).

ரொறன்ரோ நகரத்தில் சொத்து வரி (property tax) 25 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளது. இது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குடியிருப்பு வரி (residential tax) அதிகரிப்பான நான்கு வீதத்தினையும் உள்ளடக்கியதாகும். இதன் பிரகாரம், ரொறன்ரோவில் சுமார் நான்கு லட்சம் டாலர் பெறுமதியான சொத்தினைக் கொண்ட ஒருவர், இந்த வருடம் சுமார் 2,427 டாலராகலாம். கடந்தாண்டிலும் பார்க்க சுமார் 93 டாலரை இதனால் அதிகமாகச் செலுத்த நேரும்.

அநாவசியமாக தீயணைக்கும் படையை அழைப்பவர்கள் இனிமேல் அதற்கான தண்டப்பணமாக 350 டாலர்களைச் செலுத்த நேரிடும். இதற்கான சட்டத் திருத்தங்களை ரொறன்ரோ நகரசபை கொண்டுவர இருப்பதாக நகர முதல்வர் டேவிட் மில்லர் அறிவித்துள்ளார். தண்டத்துக்குப் பயந்து உண்மையான தேவைக்கு தீயணைப்புப் படையை அழைப்பதற்கு மக்கள் தயங்கக்கூடாது என்று படையின் பிரதம அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஒன்றாறியோவிலுள்ள 'ஓய்வூதியகாரர் இல்லங்களை' கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவுமென புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர ஒன்றாறியோ மாகாண அரசு தீர்மானித்துள்ளது. மேற்சொன்ன இல்லங்களின் துஷ்பிரயோகங்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி அண்மையில் வெளியான திடுக்கிடும் சம்பவங்களே இந்த நடவடிக்கைக்கான முக்கிய காரணமாகும். இங்குள்ள சுமார் 700 வரையான மேற்படி இல்லங்களில் ஏறத்தாழ 41,000 முதியோர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் முப்பது ஊடகவியலாளர்கள் உலகெங்கும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்குப் பின்னராகவே ஊடகக் கொலைகள் பதியப்பட்டு வருகின்றன. இதன்படி பார்க்கையில், ஒரு வருடத்தில் ஆகக்கூடிய தொகையில் ஊடகவியலாளர்கள் கடந்த ஆண்டிலேயே கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது உலக ஊடக சுதந்திர அமைப்பு.

உலகில் இன்று 22 கோடி ஆட்கள் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஆட்கொல்லி' நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் நீரிழிவு, அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் பத்து விழுக்காட்டினால் அதிகரிக்குமென எதிர்வு கூறப்படுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து வீதமானவர்கள் வருடாந்தம் மரணிக்கிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகூடிய காலம் உயிர்வாழ்பவர்களாக ஆண்களிலும் பார்க்க பெண்களே இருக்கின்றனர். ஆனாலும், இரு பாலாருக்குமிடையிலான வித்தியாசம் அண்மைய வருடங்களில் குறைந்து வருவதும் அவதானிக்கப்படுகின்றது. அதேசமயம், பிறக்கும் குழந்தைகளில் உயிர் வாழ்பவர்கள் தொகையும் கடந்த மூன்றாண்டுகளில் அதிகரித்துள்ளது. 2004-2006 ஆண்டுப் பகுதியில் இது 78.4 விழுக்காடாக இருந்தது. 2005-2007 காலப்பகுதியில் 80.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

உலகின் அதிகூடிய இணையப் பாவனையாளர்கள் சீனாவிலேயே உள்ளனர். சுமார் 380 மில்லியன் சீன மக்கள் இணையங்களைப் பாவித்து வருகின்றனர். ஆனால் இணைய சேவைகளை அரசியல் ரீதியாக ஒழிக்கும் நடவடிக்கையை சீன அரசு ஆரம்பித்துள்ளது. இதனால் புதிதாக இணையத்தளங்களை ஆரம்பிக்கும் சீன மக்கள் வெளிநாடுகளில் பதிவு செய்து வருகின்றனர்.

Tamilnet Opinion Columnist Chivanadi

'Eezham Tamils to act for themselves'

Political, social and economic movements, firmly rooted in national aspiration and democratic in structure, but placed above pseudo electoral politics in the island and power machinations outside, are the need of the hour for Eezham Tamils in the homeland and in the diaspora. Specific tasks ahead of them range from infra-structural nation-formation to damage control of the on going 'development' onslaught. At least some core movements of Tamils need to keep collaboration, international crisis engineers and aid funds at arms length and hit the bullseye in alternative ways by independent and ingenious handling of the little resources of Tamils, writes Opinion Columnist Chivanadi. The Global Tamil Forum (GTF) that is meeting in London is expected to fill the vacuum Eezham Tamils face in the island and in the diaspora, he says.

Speaking at the House of Commons the British Foreign Secretary David Miliband said Tuesday "I will be addressing the forthcoming London conference of the Global Tamil Forum to encourage a forward-looking, constructive approach."

Even though one is not sure to what extent Miliband's ideas of 'forward-looking' and 'constructive' would overlap with righteous aspirations of Eezham Tamils, he made a point in the House of Commons by prioritising "a fully inclusive political process to address the underlying causes of the conflict" and by saying that peace can only come about through this process.

Not surprisingly, Colombo's time-tested genocidal system didn't fail to react to Miliband's statement in the House of Commons Tuesday and to his address to the Global Tamil Forum Wednesday.

International community shouldn't deceive itself and deceive Tamils on how Colombo is conspiring to address the 'political process.'

Meanwhile, timed for Eezham Tamil diaspora efforts and Colombo's imposed elections in the island, the International Crisis Group (ICG) came out with an extensive report naming the diaspora as 'Sri Lankan Tamil' diaspora, an imposed identity the diaspora always resents as a disgrace to it.

As though they know better about Eezham Tamils in the island more than their kith and kin in the diaspora, the ICG says the exhausted Tamils in the island are more concerned with rebuilding life than continuing struggle for an independent state and their gap with the diaspora Tamils has widened.

Tamils know well that the situation and the 'scale of defeat' mentioned by the ICG were deliberately brought out for the very purpose of nullifying independence by many forces in the international community with inputs from outfits such as the ICG itself.

If the ICG is honest in its assertions why doesn't it ask for an independent referendum among Tamils in the island on this matter?

Writing on democratic initiatives of the diaspora, the ICG says as long as they don't criticize the LTTE, most Western governments will remain sceptical of the moves of the diaspora.

First of all Tamils should know the 'truth' to decide whom should be criticized the most.

When asked on war crimes and whether Mahinda Rajapaksa should be indicted, the former UN spokesperson in Colombo, Gordon Weiss said, "Well I think, as is the case with war crimes, it's a question of the chain of command and where the buck finally stopped."

Tamils need to know who gave ideas to the LTTE and who gave confidence to Colombo for all what had been executed and where the buck of the 'internationalised crisis' stops. Tamils will be thankful for the ICG investigating and telling the 'truth' and saving them from coming out with superficial criticisms.

The diaspora is unlikely to play a useful role supporting a just and sustainable peace in Sri Lanka, until it moves on from its separatist pro-LTTE ideology, says the ICG, adding that "while Tamils have the democratic right to espouse separatism non-violently, Tamil Eelam has virtually no domestic or international backing."

The ICG also says diaspora's moves will only feed fear and provide excuse for Rajapaksa administration to continue with destructive anti-terrorism and emergency laws.

What are the ideological premises of the ICG when it implies a long-standing cause for independence is 'unjust' and the excuses of state terrorism is reasonable? How sure is the ICG that the independence move, for which it uses a biased and negative term 'separatist,' is only pro-LTTE, when the aspiration for total independence has been democratically demonstrated by the Eezham Tamils before the times of the LTTE as well as even today?

Eezham Tamils in the island or in the diaspora have no moral obligation to play any useful role for a united Sri Lanka or through that to be useful to the interests of any international 'backers.'

Tamils organize politics for themselves- for their own political, economic, social and cultural emancipation. It is struggle that reforms and rejuvenates a nation. Advising people to become vegetable through defeatism may suit those who engineer international crises to resolve their own crises but a righteous struggle cannot sustain through defeatism.

If Tamils give up their struggle for independence why should
(Contd. on Page 33)



மணி வேலுப்பிள்ளை

மொழிபெயர்ப்பு

19

The war was carried into enemy territory = போர், பகைவர்-புலத்துக்கு நகர்த்தப்பட்டது

The resolution was carried with an overwhelming majority = மிகுந்த பெரும்பான்மை கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

carry the audience = அவையை ஆட்கொள்

Cigarettes must carry a health warning = சிகரட்டுகள் உடல்நலத்துக்கு கேடானவை என்னும் எச்சரிக்கை அவற்றில் பொறிக்கப்பட வேண்டும்

Our medium does not carry advertisements = எங்கள் ஊடகம் விளம்பரங்கள் வெளியிடுவதில்லை

We carry a variety of books = நாங்கள் பல்வேறு நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கிறோம்

These young artistes carry themselves proudly = இவ்விளங் கலைஞர்கள் தலைநிமிர்ந்து திரிகிறார்கள்

I am carrying twins = என் வயிற்றில் இரணைப் பிள்ளைகள் உள்ளனர்

I got carried away and shouted at the article = நான் உணர்ச்சிவசப்பட்டு, அந்தக் கட்டுரையைப் பார்த்துக் கத்தினேன்

Carry all before you = Carry everything before you = முழு வெற்றி ஈட்டு

Carry the can for somebody else = வேறொருவருக்காகப் பழி சும

Carry a torch for somebody = ஒருவர்மீது (ஒருதலைக்) காதல் கொள்

The smell of the sea carried us back to our childhood = கடலின் மணம் எங்கள் இளமைப் பருவத்தை நினைவுட்டியது (இளமைப் பருவத்துக்கு எங்களை இட்டுச்சென்றது)

carry forward = carry over = கொணர்ந்திணை (ஒரு பக்கத் தொகையை மறு பக்கத்தில் பதி)

We carried off most of the prizes = நாங்கள் பெரும்பாலான பரிசுகளை வென்றோம்

carry on with your work = உன் பணியைத் தொடரு

carry out your promise = உன் வாக்குறுதியை நிறைவேற்று

carry your household skills over to the office = உன் வீட்டுத் திறன்களை அலுவலகத்தில் பயன்படுத்து

Your determination will carry you through = உன் திடச-
ித்தம் உன்னைக் கரைசேர்க்கும்

a difficult case = (1) கடினமான விடயம் (2) கடினமான நிலைவரம் (3) கடினமான வழக்கு
If that is the case we need more volunteers = அதுதான் நிலைவரம் என்றால், எங்களுக்கு இன்னும் தொண்டர்கள் தேவை

We'll be flexible in your case = உன் விடயத்தில் நாங்கள் நெகிழ்ந்து கொடுப்போம்

a case of theft = (1) திருட்டு வழக்கு (2) திருட்டு விடயம்
case for the defence = எதிர்த்தரப்பு வாதம்

a pillow case = தலையணை உறை

an asthmatic case = தொய்வு நோயாளர்

nominative case = ஓராம் வேற்றுமை

get off my case = என்னைக் குறைசூறுவதை நிறுத்து

a case in point = துலக்கமான எடுத்துக்காட்டு

in any case = எவ்வாறாயினும்

(just) in case = கைகாவலாக

in case of fire = தீ மூளும் பட்சத்தில்

in that case = அப்படி நிகழும் பட்சத்தில்

case book = (சட்டவாளரின் அல்லது மருத்துவரின்) அலுவலேடு

case history = நோயாளர் வரலாறு

case law = முன்தீர்ப்புச் சட்டம்

case-load = (சட்டவாளரின் அல்லது மருத்துவரின்)

பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும்

case lot = பெருமளவு

case study = விடயவிபர ஆய்வு

case work = ஆள்நலப் பணி

by cheque or in cash = காசோலை மூலமாக அல்லது காசாக

I'm strapped for cash = என்னிடம் போதிய பணம் இல்லை

cash down = cash up front = உடனடிப் பணக் கொடுப்பனவு

pay for a service cash in hand = கைக்காசு கொடுத்து ஓர் அலுவலைச் செய்வி (எனவே அலுவல் புரிந்தவர் வரி செலுத்துவதைத் தவிர்க்க வாய்ப்புண்டு)

cash on delivery = ஒப்படைப்பை அடுத்த கொடுப்பனவு

cash in on the killings = கொலைகளைப் பயன்படுத்தி நயம்பெறு

cash and carry = காசு செலுத்தி உருப்படி அகற்றல்

cash cow = காசுக் காமதேனு

cash crop = காசுப் பயிர் = விற்பனைப் பயிர்

cash dispenser = cash machine = காசுப் பொறி

cash flow = காசு வரவு-போக்கு

cash register = காசு-பதிவுப்பொறி

ஜனவரி 12, 2010 - உலகம் முழுவதையுமே தன்னை நோக்கிப் பார்க்கச் செய்தது ஹெயிட்டி நாடு. 7.0 Richrer Scale magnitude விசையில் பாரிய பூகம்பம் ஒன்று இந்நாட்டைத் தாக்கியது. 150,000 மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர்,

இடிபாடுகளுக்கிடையில் எக்கச்சக்கமான மக்கள் அகப்பட்டுள்ளனர், திரும்பிய பக்கமெல்லாம் கட்டிடங்களின் இடிபட்ட பகுதிகள் தெருக்களை அடைத்தபடி உள்ளன. உண்மையான எண்ணிக்கைகள் கணக்கிடப்பட முடியாத அவலநிலை. நாட்கள் கழிந்து, வாரங்கள் கழிந்து, மாதங்களும் கழிந்துவிட்ட நிலையிலும் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளை விரித்தால் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் ஹெயிட்டி பற்றிய செய்திகளையே காணக் கூடியதாக உள்ளது. எதற்காக கனடா நாடு இவ்வளவு முக்கியத்துவம் இந் நாட்டு அவலநிலைக்குக் கொடுக்கிறார்கள் எனப் பலரும் குற்றம் சாட்டுவதையும் காணக் கூடியதாக உள்ளது. எங்கள் நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற அவலத்திலும் பார்க்க கொடுமையையா இவர்கள் அனுபவித்து விட்டார்கள் என மனம் அங்கலாய்க்காமல் இல்லை. ஹெயிட்டி கனடாவுக்கு மிகவும் அண்மையில் உள்ள ஒரு நாடு. இன்னொன்று கனடாவைப் போலவே பிரெஞ்சு மொழியையே தேசிய மொழியாகக் கொண்ட நாடு. எல்லாவற்றிற்கும் மேலாக ஹெயிட்டியிலிருந்து கனடா நாட்டிற்கு தனது 11 வயதில் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து, 2005 இல் ஆளுனர் நாயகமாக நியமிக்கப்பட்ட மிசேல் ஜீன் (Michaëlle Jean) எம்மத்தியில் வாழ்கிறார். ஹெயிட்டி மக்கள் உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் முக்கிய நாடாகக் கனடா விளங்குகிறது. 2006 ஆண்டு புள்ளி விபரங்களின் படி 102, 430 ஹெயிட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் இங்கு வாழ்கிறார்கள். இவர்களில் 90%மானோர் கியூபெக் மாகாணத்தில் வாழ்கிறார்கள்.

ஹெயிட்டி நாட்டு புவியியல் நிலையத்தை நோக்குவோம். கரிபியன் தீவுகளின் பல தீவுகளில் ஒன்று ஹிஸ்பனியோலா தீவு. இதன் மேற்கு பகுதியை ஹெயிட்டி நாடென்றும், கிழக்குப் பகுதியை டொமினிக்கன் குடியரசு என்றும் அழைப்பர். கரிபியன் தீவுகளில் முன்றாவது பெரிய நாடு இது. கியூபா முதலாவதாகவும், டொமினிக்கன் குடியரசு இரண்டாவதாகவும், ஹெயிட்டி முன்றாவதாகவும் விளங்குகிறது. ஹெயிட்டியையும், டொமினிக்கன் குடியரசையும் 360 கிலோமீற்றர் எல்லைக்கோடு பிரிக்கிறது. இது பெரும்பாலும் மலைப் பிரதேசமாக விளங்குகிறது. அதி உயர்ந்த மலைச்சிகரமாக (2680 மீற்றர்) Pic La Selle விளங்குகிறது. கரையேரப் பிரதேசம் சம பூமியாக உள்ளது. புவிமேற்பரப்பை உருவாக்கும் நாடுகளின் எல்லைகளாக அமையும் பகுதிகளை நொதுமல் பிரதேசம் என அழைப்பர் (Lines of weakness.) இந் நாடுகள் அசைந்தால் பூகம்பம் ஏற்படும்.



கனகேஸ்வரி நடராஜா

Haiti - The Earth Quake Country ஹெயிட்டி - பூகம்ப பூமி

பூமியின் நொதுமல் பிரதேசங்கள் எங்குள்ளன என்பதை புவிச் சரிதவியல் நிபுணர்கள் நிர்ணயித்துள்ளார்கள். பூகம்பம் எப்போது நிகழும், எங்கே தாக்கும் என்பதை கணிக்க முடியாவிட்டாலும் கூட பெரும்பாலும் அவர்களது ஊகம் சரியாகவே இருக்கிறது. அமெரிக்க கண்டத்தில் கரிபியன் புவித்தகட்டுக்கும் வட-அமெரிக்க புவித்தகட்டுக்கும் எல்லையாக அமையும் நொதுமல் கோட்டிலேயே ஹெயிட்டியும், டொமினிக்கன் குடியரசும் உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜனவரி 12ல் ஏற்பட்ட பாரிய பூகம்பம் ஹெயிட்டியையே தாக்கியது.

ஹெயிட்டி நாடு பூகம்பத்தின் தாக்கத்தின் பாதிப்புக்களில் இருந்து பல நாடுகளின் உதவிகள் கிடைத்தும் மீள முடியாமல் திணறுவதற்கு இந்த ஏழை நாட்டின் சரித்திரப் பின்னணியே முக்கிய காரணமாக உள்ளது. பல நூற்றாண்டு காலமாக பிரான்ஸ் தேசத்தின் ஆதிக்கத்தில் இருந்து 1825ல் King Charles X காலத்தில் இந்நாடு சுதந்திரம் பெற்றது. அதற்கு இந் நாட்டவர்கள் செலுத்திய விலையோ மிகவும் அதிகம். 150 மில்லியன் பிராங்கை செலுத்தினால் தான் சுதந்திரம் வழங்குவதாக பிரான்ஸ் அறிவித்தது (1838ல் 90 மில்லியனாக இது குறைக்கப்பட்டது). இந்த ஒரு கொடிய உடன்படிக்கையின் காரணமாக இந்நாட்டு மக்கள் வறுமையிலேயே வாழ்ந்தனர். ஹெயிட்டி தனது 200 வருட அரசியல் சரித்திரத்தில் 32 அரசை கவிழ்க்கும் சதித்திட்டங்களைச் சந்தித்துள்ளது. இராணுவ குழப்பங்கள், செல்வந்தர்களின் எதிர்ப்புகள், வெளிநாட்டு வர்த்தகர்களின் சாதூர்யமான சுரண்டல்கள், போதைப் பொருள் கடத்தல்கள், களவு, கொலை, பாலியல் வன்முறைகள் என்று எத்தனையோ பிரச்சனைகள் நடந்து முடிந்து, நடந்த படியும் இருக்கிறது. அடிக்கடி தேர்தல்கள் நடப்பதும், ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்படுவதும், பல குழறுபடிகள் நடப்பதும், ஜனாதிபதிகள் நாட்டைவிட்டு ஓடுவதும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்படுவதும் ஹெயிட்டியின் சரித்திர வரலாறாக மாறியுள்ளது. 1994ல் கிளின்டன் அரசாங்கம் அமெரிக்க இராணுவத்தை அமைதி காக்க இங்கு அனுப்பியது. ஆயினும் இது நீடிக்கவில்லை. 2004 தேர்தலில் வன்முறைகளும் குழப்பங்களும் கட்டவிழ்க்கப்பட்டன. இதனால் 2004ல் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை (United Nations Stabilization Mission) இங்கு குடி கொண்டது. 2004 இலிருந்து 9100 ஐக்கிய நாடுகள் அமைதிப் படையினர் இங்கு குடி கொண்டுள்ளனர். மேலும் 3500 படையினரை அனுப்ப ஐக்கிய நாடுகள்

பாதுகாப்புச் சபை ஒப்புதல் அளித்துள்ளது. (114 இலங்கைப் படையினர் சிறுவர்கள், பெண்கள் மீதான பாலியல் குற்றத்திற்காகத் திருப்பி அனுப்பப்பட்டது பலருக்கும் நினைவிருக்கலாம்).

அரசியல் குழப்பங்களால் மட்டும் ஹெயிட்டி பாதிக்கப்படவில்லை. இயற்கையும் இந்நாட்டிற்கு ஓர் எதிரியாகவே இருந்துள்ளது. கடந்த எட்டு வருடங்களில் மாதிரம் நான்கு தடவைகள் பெரு வெள்ளங்களும், இரண்டு தடவைகள் பெரும் புயல்களும், நான்கு தடவைகள் சூறாவளிக்கும் இந்நாட்டை அல்லோலகல்லோலப் படுத்திவிட்டன. இறந்தோர் தொகையின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. அவற்றை சரியாகக் கணக்கெடுக்கக் கூடிய தொழில்நுட்ப வசதிகளும் இங்கில்லை. அடிமேல், அடிவாங்கி மீள முடியாமல் இருந்த ஹெயிட்டி நாட்டை ஜனவரி 12, 2010ல் பாரிய நிலநடுக்கம் கொடுமான முறையில் தாக்கியுள்ளது. ஹெயிட்டியின் தலைநகராகிய Port-Au-Prince ஐ அண்மித்தே இந்த புயல்திர்ச்சி நடைபெற்றுள்ளது. ஆகவே மக்கள் தொகையில் பெரும்பாலோர் இங்குதான் வசித்தபடியால் உயிர் இழப்பும் அதிகமாக உள்ளது. முக்கிய நிர்வாகக் கட்டிடங்களும் இடிபாடுகளுக்கு ஆளாகியதால் ஏற்கனவே சீரற்ற நிர்வாகம் மேலும் சீரழிந்துள்ளது (Union Mission Head Quarters, Presidential palace, Parliament Building, National Cathedral யாவும் பாதிக்கப்பட்டுள்ளன). முக்கிய துறைமுகம், இருந்த ஓரேயொரு விமானத்தளம் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் யாவும் விழுந்தடித்துக் கொண்டு உதவிப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பின. ஆனாலும் விமான ஓடுபாதைகள் பல இல்லாததால் இவை கீழிறங்க முடியவில்லை. இறக்கிய பொருட்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில் வீதிகள் இடிபாடுகளால் முடப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டிடங்களின் கட்டுமானம் (Infrastructure) நிலநடுக்கத்தை தாங்கக் கூடியதாக அமையவில்லை எனச் சர்வதேச உதவி நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அடுத்த நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாத மக்களால் ஸ்திரமான கட்டிடங்களை கட்ட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கிடைத்த உணவுப் பொருட்களை மக்கள் அடித்துப் பிடித்து பறிப்பதும், கடைகளைச் சூறையாடுவதும், சூறையாடியவர்களை மக்கள் கூட்டம் அடித்துக் கொல்வதும், கற்பனைக்குக் கூட எட்ட முடியாத பயங்கரங்களாக ஹெயிட்டியை ஆட்டிப்



கவிஞர் வி. கந்தவனம்

கனடியக் காட்சிகள்

வித்தியாசமானவர்


1. ஒரு சமயம் சார்ந்த சஞ்சிகை இலவசமாக விநியோகிக்கப்படுவது. கடை ஒன்றில் அதனைப் பார்த்த ஒருவர் பல பிரதிகளை எடுத்துச் சென்றார். அதனைக் கண்ட கடைக்காரர் சஞ்சிகைக்கு அவ்வளவு கிராக்கி என்று நினைத்தாராம். சஞ்சிகையை எடுத்துச் சென்றவர் கடைக்கு வெளியால் இருந்த குப்பைவானியில் அவற்றை வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
2. ஒரு கடையில் கையடக்கமான பனங்கட்டிப் போத்தில்கள் விற்பனைக்கு இருந்தன. அவற்றுள் பனங்கட்டி துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது பார்க்கத் தெரிந்தது. ஒன்றை வாங்கிச் சென்றேன். வீட்டிலேதான் கண்டுபிடிப்பு நடந்தது. மேலுக்குப் பனங்கட்டிகளும் கீழுக்குச் சர்க்கரைக் கட்டிகளும் கிடந்தன. வியாபாரம் செய்யத் தெரிந்தவர்கள்.
3. ஹெய்ட்டியில் உதவிக்குப் போன ஒரு மனிதாபிமானக் குழு உபத்திரவத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளைக் கடத்தத் துணிந்த குற்றத்துக்காகக் கூண்டுக்குள் இருக்கிறார்கள்.
4. வெள்ளை மாளிகை தீபாவளியைக் கொண்டாடியதிலிருந்து அமெரிக்காவில் இந்து சமயத்துக்கு மதிப்பேறியுள்ளது. அந்த மதிப்பின் தொடர்ச்சியாக, இப்பொழுது அமெரிக்க அரசு ஏழு இந்துசமய முத்திரைகளையும் வெளியிட்டுள்ளது.
5. அமெரிக்க சனாதிபதிகளில் ஏபிரகாம் இலிங்கன் வித்தியாசமானவர். நேர்மைக்கு அவரைவிட்டால் ஆள் இல்லை. இன்றுந்தான். ஆனால் அவரைக் கொன்றுவிட்டார்கள். கொலைகாரருக்கு நேர்மை நீதி எல்லாம் புரிவதில்லை. அவர்களுக்கு மட்டுமா? எங்கென்ற பலருக்கும் நேர்மை என்றால் என்ன என்று இன்னுந்தான் தெரிவதில்லை.
6. நியூயோக்கில் நேர்மை அதிசயம் புரிந்திருக்கிறது. வாடகை வண்டி ஒன்றிற் சென்ற சுற்றுப்பயண அம்மையார் ஒருவர் இறங்கும் பொழுது தனது கைப்பையை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். வாடகை வண்டிச் சாரதி அது யாருடைய பை என்று அறிவதற்குப் பையைத் திறந்து பார்க்க வேண்டியிருந்தது. அதற்குள் பணக் கட்டு சாரதியைப் பார்த்துக் கண்ணடித்தது. கிண்டிக்கிறா முகவரி ஒன்றையும் எடுத்துக்கொண்டு அம்மையாரைக் கண்டுபிடித்துப் பையைக் கொடுத்தார் சாரதி. அம்மையார் நன்றி தெரிவித்துக் கொடுத்த சன்மானத்தையும் வேண்டாம் என்று கூறித் திரும்பிவிட்டார். அந்த வித்தியாசமான சாரதி ஓர் இந்திய முஸ்லிம். கைப்பைக்குள் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? 50,000 டாலர்.
7. அவுஸ்திரேலியாவில் அடிக்கடி இந்தியர்களைத் தாக்கிவருகின்ற கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. சில இந்தியர் கொல்லப்பட்டுமுள்ளனர். அண்மையில் ஓர் இந்திய அவுஸ்திரேலியர் தனது சிற்றுந்துக்குப் பெற்றோல் உஹ்ரி எரித்துவிட்டுத் தன்னையும் தீவைத்துச் சில காலையர் கொல்ல முயன்றதாகக் காயங்களுடன் சென்று காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இப்பொழுது காவல் துறையினர் அவர் காப்புறுதிப் பணம் பெறுவதற்காகத் தானே தனது வண்டியை எரித்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று எதிர்க்குற்றஞ் சாட்டியுள்ளனர். அப்படியென்றால் அவருடைய உடற் காயங்கள்?
8. அது சரி, நானும் ஒரு வித்தியாசமான ஆள்தான். கந்தவனம் என்றால் குந்தவனம் என்று அடிக்கும் எந்தன் கணினியைச் சீறிச் சினக்காது இன்னமும் அதன் மடியைத் தடவிக்கொண்டுதான் இருக்கிறேன்.

படைக்கின்றன. புகம்பத்தை விடுவோம். அதற்கு முன்னதாகவே அந் நாட்டின் சனத்தொகையில் பாதிப்பேருக்கு சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லை. வீதிகள், தொலைபேசி இணைப்புகள், மின் விநியோக வலைப் பின்னல்கள் போன்ற அடிப்படை வசதிகளும் இங்கில்லை. அனர்த்தங்களின் பாதிப்பை இரண்டு மடங்காக்கியது வறுமைதான். இவர்களின் சராசரி நாளாந்த வருமானம் \$2 டாலர்கள் மாத்திரமே. உலகின் மேற்கு அரைக்கோளத்தை எடுத்துக் கொண்டால் ஆகவும் வறிய நாடு ஹெய்ட்டி என்றே கொள்ள வேண்டும். இங்குள்ள காடுகள் வறிகிறாக அழிக்கப்பட்டன. அதன் பலனாக மலைப்பாங்கான பிரதேசங்கள் சேற்று நிலமாக மாறியிருந்தன. ஒழுங்கான வடிகால் முறைகள் அமைக்கப்படாததால் மண்சரிவு ஏற்பட்டது. இயற்கை அனர்த்தங்களை சமாளிப்பது எப்படி என்று சர்வதேச அமைப்புகள் வரைந்த வழிகாட்டல்களின் மொழிபெயர்ப்பு மக்களை சென்றடையவில்லை. பிரெஞ்சையும், கிறியோலையும் மொழியாகக் கொண்ட இந் நாட்டினருக்கு மொழிபெயர்ப்புகள் இன்னுமே பூர்த்தியாகவில்லை.

2008ம் ஆண்டு குடிமதிப்பின்படி 9.8 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கிறார்கள். இவர்கள் 1% மக்களே பிராணம் நாட்டவர்கள். ஆனால் 50% மேற்பட்ட நாட்டின் செல்வம் இவர்கள் வசம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கு ஹெய்ட்டி நியமித்துள்ள விசேட தூதுவர் பில் கிளின்டன். ஆரம்பத்தில் இருந்தே அந்நாட்டுக்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொடுக்க முழு முனைப்புடன் ஈடுபட்டு தனது முயற்சியில் ஓரளவு வெற்றியும் ஈட்டியுள்ளார். ஹெய்ட்டி தொடர்பான சர்வதேச மகாநாட்டைக் கூட்டி பெருமளவு நிதி உதவி பெற்றுக் கொடுத்த பில் கிளின்டன் ஆட்சி இயந்திரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடிய திட்டங்களை வகுத்தல் வேண்டும்.

உலகநாடுகள் வழங்கும் நிவாரணப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைப்பது முதல், நன்கொடையாகக் கிடைக்கும் நிதி சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். உலகின் பல நாடுகள் பேரழிவிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் ஊடாக துரித வளர்ச்சி கண்டு இன்று அபிவிருத்தியின் உச்சநிலையில் உள்ளன. இவை ஹெய்ட்டிக்கு ஒரு பாடமாக அமைதல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ஸ்திரமான அரசாங்கம் அமைந்தால் ஒழிய ஹெய்ட்டி புனர்ஜென்மம் எடுப்பது கடினம். “பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்” என சீரழிந்து கொண்டிருக்கும் ஹெய்ட்டியின் அவலம் சீரடைய பல ஆண்டுகள் தேவைப்படப் போகிறது. உலக நாடுகள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். ஹெய்ட்டி முதலில் இருந்து திரும்பவும் கட்டி எழுப்பப்பட வேண்டும். (Build from scratch)

ரொறன்ரோ மத்தியின் மாகாண உறுப்பினராக கிளென் முறே தெரிவு



ரொறன்ரோ மத்திய தொகுதிக்கு ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினரைத் தெரிவதற்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் இடம்பெற்றது. இதில், டால்ரன் மக்களரியின் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கிளென் முறே வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை என். டி. பி வேட்பாளர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல்களில் இரண்டாவது இடத்திலிருந்து வந்த கன்சர்வேடிவ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. முன்னர் வின்னிபெக் நகரின் மேயராகக் கடமையாற்றிய கிளென் முறே, விரைவில் மாகாண அமைச்சராகலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. ரொறன்ரோ மத்திய தொகுதியின் உறுப்பினராகவிருந்த முன்னாள் துணை முதல்வரான ஜோர்ஜ் சிமிதர்மன், ரொறன்ரோ நகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக எம். பி. பி பதவியைத் துறந்ததால், இங்கு இடைத்தேர்தல் இடம்பெற்றது.

ஓய்வுக்கான சேமிப்பு

ஓய்வு காலத்திற்கான சேமிப்பான RRSP இல் பணம் சேமிப்பதை தள்ளிப் போடுவதிலும் பார்க்க, இளம் வயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வருவது கூடிய பயனளிக்கும். மாதா மாதம் வங்கிக் கணக்கிலிருந்து RRSP கணக்கிற்கு குறிப்பிட்ட ஒரு தொகையை போடுவதற்கு வங்கிக் கணக்கில் ஒழுங்கு செய்தல் வருங்காலச் சேமிப்பிற்கு பெரிதும் உதவி புரியும் ஒரு வழியாகும்.



அ. முத்துலிங்கம்

வெடிகுண்டு நாய்

இந்தச் செய்தியை நான் சமீபத்தில் படித்தேன். அதை எனக்குத் தோன்றியபடி கீழே தருகிறேன்.

என்னுடைய மகன் வசிக்கும் மாநிலத்தின் பெயர் மொன்ரானா. அமெரிக்காவில் அதிகம் கவனிக்கப்படாத மாநிலம் இது. ஆனால் இங்கே இயற்கை காட்சிகள் கொட்டிக் கிடக்கும். மலைகள், காடுகள், ஆறுகள் நிறைந்த பிரதேசம்.

அபூர்வமான பறவைகளும், விலங்குகளும் வன காப்பகங்களும் உள்ளன. பூச்சி வீசி மீன்பிடிப்பதற்கும், வனவிலங்கு வேட்டைக்கும், பனிச்சறுக்கு விளையாட்டுக்கும் பேர்போன இடம்.

மற்ற தேசங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் வருடத்துக்கு நிறையப் பேர் வந்துபோவார்கள்.

இந்த மாநிலப் பொலிஸாருக்கு ஒரு வெடிகுண்டு மோப்பம் பிடிக்கும் நாய் தேவைப்பட்டது. பயிற்சி கொடுத்த ஒரு நல்ல நாயின் விலை 20,000 டொலர்கள். ஆனால் இஸ்ரேல் நாடு உபயோகத்தன்மை முடிந்துவிட்ட ஒரு நாயை இலவசமாகத் தருவதாகச் சொன்னார்கள். பொலிஸாரும் அதை வாங்கிவிட்டார்கள்.

ஆனால் அதை வாங்கிய பின்னர்தான் ஒரு பிரச்சினை ஆரம்பித்தது. அந்த நாய்க்கு ஆங்கிலம் தெரியாது. ஹீப்ரு மொழியில் ஆணை கொடுத்தால்தான் செய்யும்.

ஒரு பொலிஸ்காரர் மினக்கெட்டு ஹீப்ரு வார்த்தைகளை பாடமாக்கி ஆணை கொடுத்துப் பார்த்தார். அப்பொழுதும் நாய் திரும்பி பார்க்கவில்லை. ஆகாயத்தை நோக்கி முகத்தை வைத்துக்கொண்டு துக்கமாக உட்கார்ந்திருந்தது.

மொன்ரானாவில் யூதர்கள் மிகமிகக் குறைவு. ஆகவே ஹீப்ரு மொழிபேசும் ஒருவரை அங்கே அபூர்வமாகவே காணமுடியும். அதிர்ஷ்டவசமாக யூத பாதிரியார் ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஹீப்ரு மொழியில் ஆணை கொடுத்ததும் வெடிகுண்டு நாய் துள்ளித் துள்ளி அவர் கட்டளைகளை நிறைவேற்றியது.

பொலிஸாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு ஞாயிறும் ஒரு பொலிஸ்காரர் பாதிரியாரிடம் சென்று ஹீப்ரு வார்த்தைகளின் சரியான உச்சரிப்புகளை படித்துக்கொண்டார்.

மூன்று மாதத்திலே நாய் பொலிஸ்காரரின் ஹீப்ரு கட்டளைகளை பட்டட்டென்று நிறைவேற்றியது.

மொன்ரானா மக்களுக்கு தங்கள் மாநிலத்துக்கு ஒரு வெடிகுண்டு நாய் கிடைத்ததில் மிகவும் சந்தோசம். பொலிஸ்காரருக்கு கட்டளைகள் கொடுப்பதில் சந்தோசம். நாய்க்கு கட்டளைகளை நிறைவேற்றுவதில் சந்தோசம்.

இந்த விவகாரத்தில் ஆகச் சந்தோசப்பட்டது யூத பாதிரியார்தான். அந்தப் பெரிய மாநிலத்தில் இவ்வளவு நாளும் பாதிரியாருக்கு ஹீப்ரு பேசுவதற்கு ஒரு நாயும் இருக்கவில்லை. இப்போது இருந்தது.



எஸ். ஜெகதீசன்

பத்தாம் பக்கம்

வீடு பேறு

வீட்டின் இலக்கத்தை பார்த்துப் பார்த்து வாங்குபவர்கள் அதிகரிக்கின்றனர். அதில் தமிழரும், சீனரும் முன்னணி வகிக்கின்றனர் என்கின்றது கணிப்பீடு ஒன்று. புதிதாக வீடு வாங்கும் சீன மக்களிடம் பிரபலமடைந்து வரும் வீட்டு என்களின் பலன்கள் பற்றிய ஆருடமொன்று, நம்பிடும் தமிழரிடமும் நாட்டம்பெறத் தொடங்குகின்றது.

அவர்களது அந்த நம்பிக்கையை, தகவலுக்காக இங்கு நாமும் ஒரு தரம் பார்ப்போமா?

1. இந்த இலக்கமுள்ள வீட்டில் நீங்கள் வசித்தால் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பல நல்ல காரியங்கள் நடக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரித்து சுமையாகும். தனிமை அடிக்கடி வாட்டும். அதனை நல்ல பொழுதுபோக்கு நீக்கும். திரைச்சீலைச் செலவுகள் மாறி மாறி வரும்.

2. இந்த வீட்டு இலக்கம் உள்ளவர்கள் அடுத்தவர் நலனுக்காக தம்மை அர்ப்பணிப்பர். சமூகப் பணியில் ஆர்வம் பெருகும். வீட்டிற்கு பிந்தி வருவதும், வீட்டிலிருந்து விடியலுக்கு முந்திச் செல்வதும் வாடிக்கையாகும். மனோபலம் அதிகரிக்க ஏற்ற வீடு.

3. என்றும் பிரயாணத்திற்கு குறைவிருக்காத வீடு. துணிகரம். சாகசம் இந்த வீட்டின் சிறப்பு. ஆசையை அதிகரிக்க வைக்கும் வீடு. புதிய திட்டங்களை செயற்படுத்தும். எல்லாப் பொருட்களும் அதனை இடத்தில் இருத்தல் முக்கியம் என்ற எண்ணத்தை வலுப்படுத்தும். அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், ஆன்மீகவாதிகள் இந்த வீட்டு இலக்கத்தில் வசிப்பர்.

4. மிகவும் சிரமங்களை உருவாக்கும் வீட்டு இலக்கம் இது. தொல்லைகள் தொடராகத் தொல்லைப்படுத்தும். அடுத்தவரின் அடாவடித்தனத்திற்கும் இலகுவில் இலக்காகும். உடல் ஊனமுற்று நடமாட முடியாமல் முடமானோரை ஈர்க்கும் வீடு.

5. பண வரவு உள்ள வீடு. பாதுகாப்பு பலமாக இல்லாவிடின் திருட்டும் மிக மலிந்துவிடும். வர்த்தகர்கள் வாழ்வர். மக்கள் வருவதும் போவதும் சர்வ சாதாரணம். சரும வியாதி படரும்.

6. பசுமையான வீடு. தோட்டகலை, செடி கொடிகளில் ஆர்வமுள்ளவர்கள் இந்த வீட்டிலிருந்து நறுமணம் கமழ்வர். இங்கு வசிப்பவர்கள் வேறிடம் மாறினால் வாடிடுவர் என நம்புவர். கலை உணர்வு உள்ளவர்களைக் கவர்ந்திடும் வீடு. விருந்தினரை வெளியேற்றுவது சிரமம்.

7. விசித்திரமானவர்களுக்குரிய விசித்திரமான வீடு. தண்ணீர் ஒழுக்கு போன்ற பிரச்சனை என்றும் சொட்டும். மருத்துவ மனையில் வேலை உள்ளவர் சீவிப்பர். அல்லது மருந்து மாத்திரைகளுடன் வாழ்வர். பிரச்சனைகளுடன், பிரச்சனைப்படாமலே வாழப்பழகிடுவர்.

8. வயதானவர்கள் நிறைந்த வீடு. நீங்கள் இளைஞராக இருப்பினும் அதைவிட வயதானவர்கள் போலவே உணர்வைக்கும் வீடு. மற்றும்படி நேரத்திற்கு எல்லாமும் நேர்ந்திடும் வீடு.

9. நிறையப் புத்தகங்கள் உள்ள வீடு. குடும்பத்தில் சச்சரவும், அயலாருடன் தகராறும் ஏற்படும். பிரயாணங்களில் பிரியத்தை உருவாக்கும். விவாதங்களை தவிர்காவிடின் சண்டை தரும் வீடு.

உங்கள் வீடு ஒற்றைப்படை எண்ணாக இருந்தால், பலனை அப்படியே கிரகிக்கலாம். இரட்டை இலக்கமாக இருந்தால், உதாரணமாக, 15 எனின் $1 + 5 = 6$. ஆறாம் இலக்கத்தைப் படிக்கவும்.

345 எனின் $3 + 4 + 5 = 12 = 1 + 2 = 3$. மூன்று தான் வீட்டு எண்.

அமெரிக்க பயணிகளின் விசாக் கட்டணம் அதிகரிப்பு

அமெரிக்க கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் கனடாவுக்குப் பயணம் செய்வதற்கான விசாக் கட்டணத்தை அமெரிக்க அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இந்த மாத (மார்ச்) நடுப்பகுதியிலிருந்து 35 வீதத்தினால் அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.

அமெரிக்காவின் இந்த முடிவு, கனடாவுக்கு அங்கிருந்து வரும் உல்லாசப் பயணிகள் தொகையை வெகுவாகப் பாதிக்குமென்று கனடிய தரப்பு கவலை வெளியிட்டுள்ளது. தற்போது வளர்ந்தவர் (adult) ஒருவர் கனடாவுக்கு வர நூறு (100) டாலர்களை விசாக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். புதிய அதிகரிப்பின்படி இத்தொகை 135 டாலர்களாகின்றது.

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தற்போது 85 டாலர்கள் விசாக் கட்டணம். இது, 105 டாலர்களாக அதிகரிக்கின்றது. நான்கு பேர் கொண்ட அமெரிக்க கடவுச்சீட்டைக் கொண்ட குடும்பமொன்றின் விசாக் கட்டணம் 480 டாலர்களாக உயர்கின்றது. ரொறன்ரோ நகரும், நயாகரா பிரதேசமும் இதனால் மிகக்கூடிய அளவில் பாதிக்கப்படவுள்ளன.

அமெரிக்காவிலிருந்து சராசரியாக வருடமொன்றுக்கு இரண்டு மில்லியன் ஆட்கள், ரொறன்ரோவில் இரவில் தங்கிச் செல்லும் உல்லாசப் பயணிகளாக வருகை தருவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தர்ம வழி

வாழ்வை வளமாக்கும்

அண்மையில் கனடிய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கனடா என்னும் நிறுவன ஆய்வொன்று, ஏறத்தாழ கனடியர்களில் கால்வாசியினர் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வழிகளில் ஈடுபடுவதாக, குறிப்பாக தர்ம செயல்களில் ஈடுபடுவதன் மூலம் வாழ்க்கையை பயனுள்ளதாக்கிக் கொள்வதாக தெரிவிக்கிறது.

தொண்டராகப் பணியாற்ற விரும்பின்:

* பயனுள்ள ஒரு காரணத்தை, அல்லது நீங்கள் உண்மையாக விரும்பும் ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்.

* உங்கள் ஆர்வத்தை அல்லது திறமையை தொண்டர் சேவையுடன் இணையுங்கள்.

இரும்புச் சத்தின் அவசியம்

கர்ப்பிணித் தாய்மாருக்கும், பாலூட்டுத் தாய்மாருக்கும் பொதுவாக இரும்புச் சத்துக் குறைபாடு காணப்படும். நான்கில் ஒரு பெண்ணிற்கு நடுத்தர வயதுக் காலத்திலும், மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இரும்புச் சத்துக் குறைபாடு அதிகமாகத் தோன்றுகிறது.

ஆரோக்கியத்திற்கும், ஹீமோகுளோபின் நிறைந்த இரத்தத்திற்கும், உடலின் சக்தித் தேவைக்கும், இழையங்கள் ஒழுங்காக தொழிற்படுவதற்கும் இது அவசியமாகும். இரும்புச் சத்துக் குறைபாடு அனீமியா அல்ல. குழந்தைப் பேறுகாலத் தாய்மாரிடையே 40% வீதம் இரும்புச் சத்துக் குறைபாடும், 4% வீதம் அனீமியாவும் காணப்படுகிறது. 15-18 மில்லிகிராம் இரும்புச் சத்து ஒரு நாளின் தேவையாகும். பற்றாக்குறைப் பாதிப்புகளின் சில: கண்ணின் கீழ் கருவளையம், சோம்பல், தசை இறுக்கமின்மை, அடிக்கடி நோய் தொற்றல் ஏற்படல், மூச்செடுத்தலில் பிரச்சனைகள், அதிக இதயத் துடிப்பு, விடயங்களில் கவனம் செலுத்த முடியாமை, மனநிலை மாற்றம், கை கால் குளிராயிருத்தல் போன்றவை.

உட்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள்: அடர் பச்சை இலைவகைகள், ரெய்சின் புருள் அப்பிரிகொட் போன்ற உலர் பழங்கள், முட்டை, கிட்னி பீன்ஸ். அத்தூடன் ஆரஞ்சுப் பழச்சாறு இரும்புச் சத்து உடலினால் உறிஞ்சப்படுவதை உணக்குவிக்கும்.

விற்றமின் 'டி' இன் மகத்துவம்

விற்றமின் D என்புகளுக்கும் பற்களுக்கும் எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் அண்மைய ஆய்வுகளின்படி, சில புற்றுநோய்கள், இருதய நோய்கள், நீரிழிவு நோய் போன்ற நோய்களிலிருந்தும் எம்மைப் பாதுகாக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.

சூரிய ஒளியிலிருந்தே பிரதானமாக விற்றமின் D உடலினால் பெறப்படுகிறது. சில வகை உணவுகளிலிருந்தும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம். அவையாவன பால், மீன், முட்டை, கனடிய காளான்கள். ஆம் காளான்கள் மட்டுமே விற்றமின் D இணைப் பெறக்கூடிய மரக்கறியாகும்.



பொன்னையா விவேகானந்தன்

நாழிகைச் சுவடி

உண்டு இவ் உலகம்

ஒருவருக்கு சட்டென தோன்றுகின்றது ஐயம் ஒன்று.

இந்த உலகம் உண்டா இல்லையா?

உலகம் இருப்பதானானே உயிர்கள் நிலைபெற்றிருக்கின்றன. எவ்வளவு முட்டாள்தனமான ஐயம்.

உயிர்களின் இருப்பு பற்றியதல்ல அல்ல, என் வினா, உலகம் இருக்கிறதா இல்லையா?

மீண்டும் உரமாய் விழுகிறது அவரிடமிருந்து அதே வினா.

வினாவின் வலிமை எம் கணிப்பைத் தகர்க்கின்றது. ஏதோ புதையுண்டு கிடக்கின்றது இந்த வினாக்குறிக்குள்.

நீ ஒரு மனிதனா? பிறர் ஒருவரைப் பார்த்து எத்தனை தடவை இப்படிக்கேட்டிருப்போம்.

ஒரு மனிதனைப் பார்த்து இப்படிப் கேட்பது எத்துணைப் பேதமையானது. எனினும் கேட்கின்றோமே.. ஏன்? மனிதன் என்ற சொல் வெறும் உயிர் கொண்ட உடலை மட்டும் குறிக்கும் சொல்லா..? இல்லை அது மனிதத்தைக் குறிக்கும் சொல். மனிதத்திற்கான உன்னதங்களைச் சூழும் உயிருள்ள உடலைக் குறிக்கும் பதம். மீண்டும் அதே வினா

உலகம் உண்டா இல்லையா? அட்டா விடை கிடைத்து விடுகின்றது.

ஊர் உறங்கியது என்றால் ஊரா உறங்கியது? ஊரில் வாழும் மக்களல்லவா உறங்கினர். பல்லாயிரக்கணக்கான ஊர்களைக் கொண்ட பெரு நிலந்தானே உலகம். உலகம் என்பது வாழும் மனிதர் அல்லவா.

எல்லாம் புரிந்து போயிற்று.

மனிதம் உண்டா இல்லையா இதுதானே வினா?

வினா புரிந்த பின்னும் விடை புலப்படவில்லை நமக்கு.

விடுத்தவரே விடை சொல்கின்றார்.

உண்டு இவ்வுலகம் அட்டா ஒத்துக்கொண்டு விட்டார்.

காரணங்களையும் அவரே சொல்கின்றார்.

அமிழ்தம் கிடைப்பதாயினும் தனித்து உண்ணுகின்றவர்கள் இங்கு இல்லை.

எவரிடத்தும் வெறுப்புக் கொள்கின்றவர்கள் இல்லை.

இடர்களுக்கு அஞ்சுவார்கள் இல்லை.

உயர்வு தரும் செயல்களுக்காக உயிர் கொடுப்பவர்கள் இருக்கின்றார்கள்.

உலகமே கிடைக்கும் என்றாலும் பழி தரும் செயல்களைச் செய்ய மறுப்பவர்கள் இருக்கின்றார்கள்.

இத்துணை நல்லோர் வாழும் உலகை இல்லை என்றுரைப்பது பொருந்துமா?

ஆதலால் உண்டு இந்த உலகம் என்கிறார் அவர்.

உலகம் மீது பேரன்பும் நம்பிக்கையும் கொண்ட இந்த உயர் மாந்தன் யார்?

பாண்டிய மன்னன் இளம்பெருவழுதி

சங்கமாகக் கூடிச் சான்றோர் தமிழ் வளர்த்த களத்தில் வாழ்ந்த செந்தமிழ்ப் புலவன்.

ஆட்சி எனும் மாண்பினைக் கொண்டோருக்கு நல்லவை மட்டுமே தெரியும். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு ஊரெங்கும் பொழியும் மழை புரியும்.

“உண்டாலம்ம இவ் வுலகம் இந்திரர்

அமிழ்த மியைவாதாயினும், இனிதென

தமியர் உண்டலும் இலரே. முனிவிலர்

துஞ்சலும் இலர். பிறர் அஞ்சுவதஞ்சி,

புகழெனில் உயிரும் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளார் அயர்விலர்..... புறநானூறு 182

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

முதலில் மூன்று கேள்விகள்; பின்னர் 'போனஸ்' இரண்டு

அண்மைக் காலங்களில் மின்னஞ்சல் வழியாக பவனி வரும் நல்லதொரு விடயம் இது. நீங்களும் படிக்கலாம்:

சனாதிபதி மகிந்த ஒரு பாடசாலைக்கு விஜயம் செய்து உரையாற்றிய பின்னர் மாணவர்கள் கேள்வி கேட்க சந்தர்ப்பம் கொடுத்தார். ஒரு மாணவன் எழுந்து மூன்று கேள்விகளைக் கேட்டான்.

1. சரத் பொன்சேகா ஏன் கைதானார்?
 2. விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது உண்மையா?
 3. ஊடகவியலாளர்கள் எவ்வாறு காணாமல் போகின்றார்கள்?
- திடீரென இடைவேளைக்கு மணி அடித்தது. இடைவேளையின் பின்னர் தொடருவோம் என்று சனாதிபதி கூறினார்.

பதினைந்து நிமிடத்தின் பின் மீண்டும் பாடசாலை ஆரம்பமானது. வேறு புதிய கேள்விகள் யாரிடமாவது உண்டா என்று சனாதிபதி கேட்க, ஒரு மாணவன் எழுந்து முன்னைய மூன்றுடன் மேலும் இரு கேள்விகள் கூடுதலாக உண்டு என்றான்.

அந்த மாணவன் கேட்ட இரு கேள்விகள் இவை:

1. வழமையிலும் பார்க்க இருபது நிமிடம் முன்னதாக இன்று இடைவேளை விடப்பட்டது ஏன்?
2. முதல் மூன்று கேள்விகள் கேட்ட மாணவரை இங்கு காணவில்லையே. அவருக்கு என்ன நடந்தது?

கனடிய இடியப்பத்துக்கு இப்படி ஒரு ஆய்வு!

கனடாவில் எப்போதும் மலிவு விற்பனையில் இருப்பது இடியப்பம்தான் என்று அடித்துச் சொல்கிறார், இருபது வருடங்களுக்கும் மேலாக அதனையே நம்பி வாழும் நண்பர் ஒருவர்.

அவர் இது பற்றி ஒரு ஆய்வையே செய்து வைத்திருக்கிறார். எந்தெந்த சாப்பாட்டுக் கடையில் இடியப்பம் என்னென்ன விலை என்பது மட்டுமன்றி எவ்வகை வடிவில், எத்தனை கிராமில் தயாரித்து விற்கப்படுகிறது என்பதெல்லாம் இவருக்கு அத்துப்படி; விரல் நுனியில்! பத்தாண்டுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது சரியான மலிவு விலையாம். முன்னர் இலவசமாக சொதி மட்டுமே வழங்கப்பட்டதாம்; பின்னர் சம்பலும் சேர்ந்து கொண்டதாம்; இப்போது வெங்காய-வெந்தயக் குழம்பும் இனாமாம்.

இது எப்பிடி இருக்கு?

இது பரவாயில்லை; மற்றொரு இடத்தில் கிழங்கு மாசாலா 'போனஸ்' என்றால், இன்னொரு இடத்தில் ஒரு அவித்த முட்டை வழங்கப்படுகிறதாம்.

சும்மா சொல்லக்கூடாது, இந்த ஆய்வுக்கு கலாநிதிப் பட்டம் கொடுக்கலாமே!

மு.க வின் புதிய முனகல் கோவையைக் காப்பாற்ற!

முள்ளிவாய்க்காலில் முப்பதாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டபோது சக்கர வண்டியில் படுத்திருந்து 'மானாட மயிலாட' பார்த்து மகிழ்ந்த மு.க இப்போது கனவிலிருந்து மீண்டவர்போல மீண்டும் பிதற்ற ஆரம்பித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஈழத்தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கு சொன்னதை செய்யத் தவறின் தாம் எதோ செய்யப் போவதாகவும் எச்சரிக்கை விடுகிறார். மகிந்தரைச் சந்திக்க தமது மகளுடன் ஒரு குழுவை அனுப்பியபோது ஒரு பேர்வைத் துண்டையும் (இதுக்குப் பேர்தான் பொன்னாடையாம்) கொடுத்து விட்டவேளை, தீர்வு பற்றி மறந்தும் வாய் திறக்காதவர் இப்போது ஏன் திறக்கிறார்?

எல்லாமே ஜன் மாதம் கோவையில் நடைபெறவிருக்கும் தமிழ் மாநாடுதான்!

தமிழீழத்திலிருந்தும், தமிழர் புகலிட நாடுகளிலிருந்தும் தமிழ்ப் பிரமுகர்கள் (காவடிகள் உட்பட) இம்மகாநாட்டுக்கு வருகைதர வைக்க வேண்டுமென்றால், தமிழர் பிரச்சனைத் தீர்வு பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமல்லவா?

அதுதான் இந்த நாடகம் என்கிறார் தமிழகத்திலுள்ள இலங்கை இலக்கியவாதி ஒருவர்.

கனடாவிலுள்ள ஒருவர் கோவைக்குப் போக தமது 'கமரா'வை கழுவித் துடைத்துக் கொண்டு ஆயத்தமாகிறார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது.

செங்கைஆழியான் என்பவர் இன்று சிங்க ஆழியான்!

செங்கைஆழியான் என்ற பெயர் பூண்ட யாழ்ப்பாணவாசி க. குணராஜாவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நல்லதொரு எழுத்தாளர்; சிறந்தவொரு புவிமியல் ஆசிரியர்.

ஆனால் இவரது அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழ் மக்களைத் தலைகுனிவ வைப்பதாக அங்கிருக்கும் உறவுகள் கூறுகின்றனர். அடுத்தடுத்து பல இலக்கிய நிகழ்வுகளுக்கு டக்ளசை அழைத்து மகிழ்ந்த இவர், டக்ளசின் சிபார்சில் மகிந்தவிடம் 'கலாபூஷணம்' விருது பெற்ற ஒளிப்படம் அண்மையில் கொழும்பு ஊடகங்களில் வந்தது.

தற்போது மகிந்த ராஜபக்சவின் கூட்டமைப்பிலுள்ள சிங்களக் கட்சியில் இணைந்து யாழ்ப்பாணத்தில் இவர் தேர்தலில் போட்டியிடுகின்றார். கடந்த வருடங்களில் 'புலிநேசனாக' பவனி வந்தவர் இன்று 'சிங்கமுகன்'.

யாழ்நகரில் ஒரு தமிழ் ஊடகவியலாளரை சிங்களக் கட்சியினர் கைது செய்ததில் இவரது பங்களிப்பு பற்றி அறிய, பெப்ரவரி 27ஆம் திகதிய Tamilnet பார்க்கவும்.

5000 பவுண்ட்ஸ் பணத்துக்கு 250 பிரதிகள் மட்டுமே!

கடந்த மாதம் அமரரான அமுதுப் புலவர் அவர்களின் தொகுப்பு நூலொன்று கடந்த மாத முற்பகுதியில் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் உரையாற்றிய விழா நாயகர் மனம் கசந்த நிலையில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிரங்கமாக விபரித்தார்.

ஆயிரம் பவுண்ட்ஸ்க்கு அந்த நூலைப் பிரசுரிக்கப் பொறுப்பேற்ற தமிழ்நாட்டு மணிமேகலைப் (மணி மேக்கிங்) பிரசுர நிர்வாகி, இறுதியில் ஐயாயிரம் பவுண்ட்ஸில் கொண்டு வந்து நிறுத்தினாரென்றும், இவ்வளவு தொகை பணத்தை அறவிட்டவர் தமக்கு 250 பிரதிகளை மட்டுமே அனுப்பி வைத்ததாகவும் அமுதுப் புலவர் கூறினார்.

மணிமேகலைக்காரரின் 'மாற்று-மாத்து' பற்றிய பல தகவல்கள் இங்குள்ளன. கனடாவிலுள்ள 'வசந்த'மான பெண் எழுத்தாளர் ஒருவரும் வேதனை அனுபவத்துக்கு உள்ளானதாகச் செய்தி காதுக்கு வந்துள்ளது. இன்னும் எத்தனை பேர் இவரிடம் ஏமாறப் போகின்றார்களோ.

உதாசனன் உலா விருந்து

ரொறன்ரோ நகரின் அடுத்த முதல்வர் யார்?

ரொறன்ரோவின் அடுத்த முதல்வருக்கான தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 25ஆம் திகதி நடைபெறவிருப்பதாயினும், அதற்கான பிரசாரக் களம் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

சுமார் இருபது வரையானவர்கள் போட்டியிடுவதற்கு இதுவரை நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களுள் இருவர் தற்போது நகரசபை உறுப்பினர்களாகவிருக்கும் ஜோர்ஜ் மம்மொலிட்டி, ஜோ பன்ரொலோன் (தற்போதைய துணை மேயர்) ஆகியோர்.

நகர முதல்வர் பதவிக்குப் பலர் போட்டியிடுகின்ற வேளையிலும் பிரதான போட்டியாளர்களாக ஜோர்ஜ் சிமித்ரமன் (45), ரொக்கோ ரொசி(47) ஆகியோரே பார்க்கப்படுகின்றனர். இவர்கள் இருவரும் லிபரல் கட்சியின் முக்கியஸ்தர்கள்.

ஜோர்ஜ் சிமித்ரமன் ஒன்ராறியோ லிபரல் அரசின் ரொறன்ரோ மத்திய தொகுதி உறுப்பினராகவும், மாகாண அமைச்சராகவும் மாகாணத் துணை முதல்வராகவும் கடந்த வருட இறுதி வரையும் டாலர்ன் மக்கன்ரியின் கீழ் பணியாற்றியவர்.

ரொக்கோ ரொசி அவர்கள் மாகாண லிபரல் கட்சியின் ரொறன்ரோவுக்கான அமைப்பாளராகவும், கட்சியின் தலைவர் மைக்கல் இக்னேற்றியவின் முத்த ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

இரண்டு பிரதான வேட்பாளர்களும் சம வயதுடையவர்களாகவும், ஒரே அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகவும் இருப்பதால் இவர்களுக்கிடையிலான போட்டி இறுக்கமாக இருக்கலாமென்ப பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றது.



'செவாலியர்' அமுதுப் புலவருக்கு பிரியா விடை

கடந்த மாதம் (பெப்ரவரி) ஏழாம் திகதி இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் நடைபெற்ற இவரது 90வது பிறந்தநாள் விழா, ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட மலர் வெளியீட்டுடன் இடம்பெற்றது. துள்ளும் இளைஞன் போல கருத்துச் செறிவுடன் நகைச்சுவையும் நளினமும் கிண்டலும் கலந்த உரையை நாற்பத்தைந்து நிமிடங்கள் இவர் நிகழ்த்தினார். இங்கு 'முதலினர்' பட்டம் பெற்ற இவர் 'நீங்கள் எல்லோரும் போனாலும் நான் தொடர்ந்து பேசுவேன்' என்று கூறிவிட்டு, 'இதுவே எனது இறுதி உரை' என்று கூறியபோது, சபையினர் வாயடைத்து நின்றனர்.

இது நடைபெற்ற பத்து நாட்களுக்குள், எங்கள் எல்லோராலும் 'அமுதுப் புலவர்' என்று அன்புடன் அழைக்கப்படும் இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் திடீரெனச் சுகவீனமுற்று 'கோமா' நிலைக்குச் சென்று, 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் மீளாத துயிலுக்குச் சென்று விட்டார்.

"திரு! அப்பாவுக்கு ஒரு stroke வந்து coma நிலைக்குச் சென்று விட்டார். நான் அடுத்த அரை மணிநேரத்தில் இலண்டன் புறப்படுகிறேன். வழக்கம்போல அவருக்குக் கொடுப்பதற்காக தமிழர் தகவல் ஆண்டு மலரையும் எடுத்துச் செல்கிறேன்...ஒரு நம்பிக்கையுடன்..." என்று கடந்த 19ஆம் திகதி பேராசிரியர் சந்திரகாந்தன் கூறிய வார்த்தைகள் இன்னமும் காதுகளில் ஒலிக்கின்றது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது என்பது வேதனை தருகின்றது.

ஆசிரியராக, அதிபராக, எழுத்தாளராக, கவிஞராக, இலக்கியவாதியாக, பதிப்பாளராக, சஞ்சிகையாளராக, பேச்சாளராக, குடும்பத் தலைவராக, சமூகப் பணியாளராக என்று பல்துறை ஆளுமையுடன் திகழ்ந்த புலவர் அவர்கள் பூரண வாழ்க்கையை இவ்வுலகில் நிறைவாக முடித்து விட்டு, 'என் பணி முடிந்தது' என்பதையும் முற்கூட்டியே கூறிவிட்டுப் போய்விட்டார். அவரது வாழ்வும் வளமும் பணியும் மரணமும் கொடுத்து வைத்தவை. விரும்பினாலும், எல்லோருக்கும் இப்படி அமைந்துவிடுவதில்லை. துயரிலும் மனதுக்குச் சிறிது நிறைவினை இது தருகின்றது.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ஓயாமல் எழுதிய கரங்களும், தஞ்சாது துணைபுரிந்த கண்களும், பஞ்சமின்றிப் பேசிய உதடுகளும், ஓடித்திரிந்த கால்களும் இன்று நிரந்தர அமைதிக்கொண்டு விட்டன. ஆனால், அவரது பெயரும் புகழும் தமிழ்கூறும் நல்லுலகில் அழியாவரம் பெற்றவை. அவர் எழுதியளித்த நூல்கள் என்றென்றும் அவர் பெயர்கூறி நிற்கும் தரம் பெற்றவை.

வித்துவான், பண்டிதர் என்னும் கல்விப் பட்டங்களைப் பெற்ற அமுதுப் புலவர் அவர்கள் வாழும்போதே பல்துறைகளாலும் மதிப்பளித்து சிறப்புச் செய்யப்பட்டவர். ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசர் 2002ல் வழங்கிய 'செவாலியர்' விருது எல்லாவற்றுக்கும் மகுடமானது. 2005ல் யாழ். பல்கலைக் கழகம் சிறப்பு இலக்கியக் கலாநிதி பட்டம் வழங்கியது. கனடா 'தமிழர் தகவல்' 2006ல் 'வாழ்நாள் சேவையாளர்' விருதும் தங்கப் பதக்கமும் வழங்கி மதிப்பளித்தது. இந்த விருதினைப் பெற ரொறன்ரோவுக்கு நேரில் வருகை தந்த அமுதுப் புலவர் அவர்கள் இங்கு ஆற்றிய உரை ஒரு வரலாற்றுப் பதிவு.

கடந்த மாதம் வெளியான அவரது பாராட்டு மலரின் பின் அட்டையில் பிரசுரிப்பதற்கு, அவர் தமிழர் தகவல் விருது பெற்றவேளை தகவல் ஆண்டு மலரில் வெளியான கட்டுரையைப் பொருத்தமானதென தெரிந்தெடுத்துச் சேர்த்ததும், 90வது பிறந்த நாள் விழாவில் தமிழர் தகவல் வழங்கிய விருதை உயர்வாக எடுத்துக் கூறியமையும் தமிழர் தகவலுக்குப் பெருமை சேர்ப்பவை.

வாழ்வாங்கு வாழ்ந்து வானூயர் பெயர்பெற்ற அமுதுப் புலவருக்கு பிரியா-விடை கூறும் சடங்கு இலண்டனில் இந்த மாதம் ஆறாம் திகதி இடம்பெற்றது. சீரும் சிறப்பும்மிக்க குடும்பத் தலைவரை தமிழுலகப் பணிக்காகத் தந்த அவரது அமரத்துவ மனைவி திரேசம்மா அன்னைக்கும், அன்பான அவரது பிள்ளைச் செல்வங்களுக்கும் மற்றும் குடும்ப உறவினர்களுக்கும் இவ்வேளையில் நன்றி சொல்வது எங்களின் கடமை.

● திரு

பொ. கனகசபாபதி



அதிபர் பிரயாணம்



சிறிது நேரத்தில் செய்தியுடன் வந்தார். உங்களை அதிபர் தரம் - 1க்குப் பதவி உயர்வு செய்துள்ளதுடன், உடனடியாக மகாஜனாக் கல்லூரிக்கும் அதிபராக இடம் மாற்றியுள்ளார்களாம் என்றார். ஆசிரியர்கள், சிற்றூழியர்களால் எனது அலுவலகம் நிரம்பியிருந்தது. செய்தி கேட்டதும் பலர் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இது எப்போது எங்களுக்குத் தெரியும் என்றனர். இன்னும் சிலர் எல்லாம் போச்சு என ஆதங்கப்பட்டனர். நான் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். பதவி உயர்வு சந்தோசமளித்தது. மகாஜனாவுக்கு இடமாற்றம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என நான் கூறினால் பொய்யன் ஆவேன். மனதில் ஒரு இருமனப்போக்கு உணர்வு (Ambivalence).

இப்படி நடக்கப் போகிறது என்பதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்பது உண்மை. ஆனால் யாராவது நம்ப வேணும். பிரதானமாக கொழும்புப் பழைய மாணவர்கள், நான் தங்களுக்குப் பொய் சொன்னதாகத்தான் என்னைக் குற்றம் சாட்டுவார்கள் என்பது நிசம். அத்தகைய ஒரு கருத்து அவர்கள் கொண்டதும் உண்மையே. எனது இடமாற்றத்தினை இரத்து செய்ய அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி கண்டபொழுது அவர்களுக்கு என்மேல் உடனடியாகக் கோபம் வருவது இயற்கை தானே. ஆனால் வெகு விரைவில் அவர்கள் உண்மையை உணர்ந்தார்கள். அவர்களது விசுவாசம் இன்று வரை நிலைத்து நிற்பதும் ஆச்சரியமானதே. 2006ஆம் ஆண்டு நான் கொழும்பு சென்ற போதும் அவர்கள் என்னை அழைத்து ஒரு விருந்துபசாரம் நடத்தினார்கள். இலண்டன் மாநகரில் உள்ள கிளையினர் கூட அங்கு நான் போகின்ற சந்தர்ப்பங்களிலே என்னைக் கௌரவிக்கத் தவறுவதில்லை.

அன்று மாலை நான் வீடு செல்வதற்கு முன்னர் எனது அதிபர் ஜெயரத்தினம் அவர்கள் இல்லத்திற்கு முதலில் சென்று விசயத்தினைக் கூறினேன். அவர் மிகவும் சந்தோசப்பட்டார். ஆனால் இது நடைபெறப் போவது அவருக்கு முன் கூட்டியே தெரிந்திருக்க வேண்டும் என்பது எனது ஊகம். அடுத்து மகாஜனாவின் அதிபராக

இருக்கும் திரு. சிவசுப்பிரமணியம் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து விசயத்தினைக் கூறினேன். தனக்கு அதுவரை எந்த விதமான செய்தியும் நரவில்லை எனவும் சிலசமயங்கள் மறு நான் வரலாம் எனவும் கூறியவர் என்னை 25ந்தேதி காலை பாடசாலைக்கு வருமாறு கூறினார். அடுத்து நான் சென்றது மகாஜனாவில் உப அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் திரு. வே. சிவசுப்பிரமணியம் அவர்களது இல்லத்திற்கு. நான் மகாஜனாவில் ஆசிரியராக இருந்த காலத்திலேயே அவர் எனது நெருங்கிய நண்பராக இருந்தவர். மிகச்சிறந்த இரசாயனவியல் ஆசிரியர். மகாஜனா மருத்துவத் துறையில் பிரகாசித்தமைக்கு அவரும் ஒரு காரணர். தொடர்ந்து என்னுடன் சேர்ந்து பாடசாலையில் கடமையாற்றும்படி கேட்பதற்காகவே சென்றேன். அங்கு போன பின்னரே தெரியவந்தது அவர் பலாலி ஆசிரிய கலாசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார் என்பதை.

போராட்டம், போராட்டம்: வீடு சென்றேன். வீட்டின் முன்னே ஒரு பெரிய மோட்டார் வான் நின்றது. உள்ளே சென்றபோது எமது இருக்கை கூடம் நிரம்பி வழிந்திருந்தது. புத்தூர் பெற்றோர்கள், மாணவர்கள் என ஒரு பெரிய கும்பல் எங்கள் வீட்டின் இருக்கை கூடத்தினை நிரப்பியிருந்தது. ஆகவே எனக்கு முன்னரே எனது பதவி உயர்வினை என் மனைவிக்கும் குடும்பத்தவருக்கும் புத்தூர்வாசிகள் தெரியப் படுத்திவிட்டனர்.

அவர்களுக்கு எனது நிலையினை எடுத்துக் கூறினேன். உடனடியாக மாற்றம் என்பதால் நான் மகாஜனாவுக்கு சென்றே ஆக வேண்டும். எனினும் நான் அங்கு போவதனை இரண்டு நாட்கள் பிற்போடுகிறேன் எனவும் அதற்குள் அவர்கள் எவரையாவது பிடித்து எனது இடமாற்றத்தினை இரத்து செய்வார்களாயின் நான் எந்தவிதமான மறுப்பும்தெரிவிக்கமாட்டேன் எனவும் கூறி அவர்களை அனுப்பி வைத்தேன். மறுநாள் காலை பாடசாலை சென்ற பொழுது முன்னே உள்ள மைதானத்தில் மாணவர்கள் பலர் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் கைகளில் போகவேண்டாம் என எழுதப்பட்ட அட்டைகள் காணப்பட்டன.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கல்விக்கந்தோருக்குப் போனேன். போகும் வழியில் கோப்பாயில் என்னை வழிமறித்தார்கள் எனது பாடசாலை நோக்கி வந்து கொண்டிருந்த கல்விப் பணிப்பாளர் மஜீத்தும், பிரதம கல்வி அதிகாரியான அருமை நண்பர் சிவநாதனும். எங்கே போகிறீர், நாங்கள் உமது பாடசாலைக்கல்லவா போகிறோம் என்றார்கள். அங்கே பெரிய பிரச்சனையாக உள்ளது. மாணவர்கள் பெற்றோர்கள் எல்லாம் அங்கே கும்பலாக போராட்டம் நடத்துகிறார்கள் என்றேன். இதில் நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. அது மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு ஆகவே நீர் மகாஜனாவுக்குச் சென்று பதவியை ஏற்றுக் கொள்ளும் என்றார் மஜீத். அங்கேயும் ஒரு இக்கட்டுள்ளதே. மகாஜனாவின் தற்போதைய அதிபர் திரு. சிவசுப்பிரமணியத்திற்கு எந்தவிதமான அறிவித்தலும் வரவில்லையாமே என்றேன். அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் கல்வி அதிகாரியாக கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆகவே நீர் தாராளமாகச் சென்று பதவியைப் பொறுப்பேற்கலாம் எனக் கூறினார்கள். உமது பாடசாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் நாம் இனி அங்கே போவதில் பிரச்சனை தான், ஆகவே நாங்கள் அங்கே போகவில்லை. நீர் போய்ப் பதவியை ஏற்றுக் கொள்ளும் எனக் கூறிவிட்டு அவர்கள் அலுவலகம் திரும்பி விட்டார்கள். நானும் பாடசாலைக்குத் திரும்பினேன். அங்கே பெற்றோர்கள் மாணவர்களைக் காணவில்லை. அவர்கள் யாழ் கல்வி அலுவலகம் நோக்கிச் சென்றுவிட்டதாக அறிந்தேன். அங்கு போய் மஜீத் அவர்களைக் கண்டுள்ளார்கள். அவர் இது விசயத்தில் தனது இயலாமையை எடுத்துக்கூறியுள்ளார். ஆகவே அவர்கள் வீடு திரும்ப வேண்டி வந்துவிட்டது.

நான் பாடசாலைப் பொறுப்புக்களை உப-அதிபர் திரு ஆறுமுகதாசனிடம் ஒப்படைத்து விட்டு வீடு வந்தேன். மறுநாள் காலை நான் மகாஜனா சென்று விட்டேன். மாணவர் ஆர்ப்பாட்டம் புத்தூரில் அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. அருளம்பலம், கோப்பாய் பிரதிநிதி திரு கதிரவேற்பிள்ளை ஆகிய இருவரும் பாடசாலை வந்து மாணவர்களுடன் சமரசம் பேசினார்கள். ஒரு சிறந்த அதிபரைப் பாடசாலைக்குத் தருவதாக வாக்களித்து மாணவர் பகிஷ்கரிப்பினை முடிவுக்குக் கொண்டுவந்தனர். வட்டுக்கோட்டை வட்டார கல்வி (26ம் பக்கம் வருக)

“நேரம் சரியாக மூன்று மணி”.
முதலில் ஒலித்த வார்த்தைகள் இவை.

கடந்த மாதம் 14ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை, ரொறன்ரோ
நகரசபையின் அங்கத்தவர் சபாபீடத்தில்
தமிழில் கலந்து வந்த வார்த்தைகள்
இவை.

தமிழர் தகவலின் 19வது ஆண்டு
பூர்த்தி மலர் வெளியீடும், வருடாந்த
விருதுகள் வழங்கும் வைபவமும்
ஆரம்பமானபோது முதலில் வெளிவந்த
வார்த்தைகள் இவை.

முதல் அமர்வு ஆரம்பமானபோது, அது
குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பாவதை
அறிவிக்கும் வார்த்தைகளாக இவை
அமைந்தன. ஒலிரப்பாளர், நிகழ்ச்சித்
தயாரிப்பாளர், தமிழாசான், கவிஞர்
எனப் பல்துறை ஆளுமைகளைக்
கொண்ட திரு. பொன்னையா
விவேகானந்தன், தமக்கேயுரிய பாணியில்
நேர அறிவித்தலுடன் வைபவத்தைத்
தலைமைதாங்கி ஆரம்பித்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து,
அனோஜினி குமாரதாசனின் தமிழ்
வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் நகர
ஆரம்பித்தன.

சிவசிறி பஞ்சாட்சர விஜயகுமார
குருக்கள் ஆசியுரை வழங்க,
தமிழுணர்வாளரும் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.
மா. க. ஈழவேந்தன் வாழ்த்துக் கூறினார்.
தமிழர் வாழ்வியலையும், அரசியல்
விழிப்புணர்வையும், புகலிடத்
தேவைகளையும் இணைத்ததாக இவரின்
வாழ்த்து ஐந்து நிமிடங்களுக்குள்
அமைந்திருந்தது.

திரு. பொன்னையா விவேகானந்தன்
தனது தலைமையுரையில், “யாழ்.
பல்கலைக் கழகத்தில் புலம்பெயர் சமூக
வரலாற்றுப் பதிவு ஆய்வுக்கு ‘தமிழர்
தகவல்’ மலர்கள் பயன்படுத்தப்படுவது
அதற்குக் கிடைத்த பெருமை” என்று
குறிப்பிட்டுச் சொன்னார். இந்தத்
தகவலை வெளியிட்டுப் படங்காட்ட
இதுவரை ‘தமிழர் தகவல்’
முனையவில்லை. ஆண்டு விழாவில்
தலைமையுரையின் வழியாகவே அறிய
முடிந்தது. நல்ல தகவல்களை நீண்ட
காலத்துக்கு ஒழித்து வைக்க முடியாது.

எழுத்தாளரும், கலை-இலக்கிய
விமர்சகருமான ப. சிறின்கந்தன்
வெளியீட்டுரையை
நிகழ்த்தியதையடுத்து, முதற் பிரதி
முதன்மை அதிதியான ஐ. தி
சம்பந்தனுக்கு வழங்கப்பெற்றது.
‘கனடாவில் தமிழர் - 25 வருடங்கள்’
என்ற மகுடத்தில் 160 பக்கங்களில்



கங்காவின் நோக்கில்

தமிழர் தகவல்

19வது ஆண்டு விழா

இவ்வருட மலர் விரிந்திருந்தது. கனடாவின் முதல் கால் நூற்றாண்டு அனுபங்களை
அந்தந்தத் துறைசார் பிரமுகர்கள் இருபத்தைந்து பேர் எழுதிய கட்டுரைகள் முதல்
அறுபதுக்கும் அதிகமான பக்கங்களை அலங்கரித்து நிற்கின்றன. அதிதி உரையை
நிகழ்த்திய திரு. சம்பந்தன், தமிழர் தகவல் வெளியீட்டின் சிறப்புகளையும், அதன்
வரலாற்றுப் பணியையும், இன்றைய தமிழர் அரசியலில் அதன் வகிபாகத்தையும் சுட்டிச்
சொன்னார்.

முதன்மை ஆசிரியரின் சிற்றுரையைடுத்து, நிகழ்ச்சி நிரலில் இல்லாத போதிலும்
காலத்தின் தேவையுணர்ந்து சிறப்புரையொன்று இங்கு அரங்கேறியது.
இந்தோனேசியாவில் கப்பலில் சென்று வாடும் ஈழத்தமிழ் அகதிகளின் நலனில் ஆர்வம்
கொண்டு அங்கு சென்றபோது அந்நாட்டு அரசினால் கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டவரான ஜெசிகா சந்திரசேகர் தமது அனுபவத்தையும், அங்கு வாடும்
உறவுகளின் நிலையையும் தெளிவாக இங்கு பகிர்ந்து கொண்டார்.

மார்க்கம் பிரதேச கல்விச் சபை உறுப்பினரும், சமூக சேவையாளரும், ரொறன்ரோ
நகரசபையின் 42ஆம் வட்டார வேட்பாளருமான திரு. நீதன் சண்ணின் தலைமையில்
விருது வழங்கும் அமர்வு அடுத்து ஆரம்பமானது. இவ்வருடம் இரு மாணவர்கள் உட்பட
ஒன்பது பேர் விருதுகளும், தங்கப் பதக்கங்களும், தகைமைச் சான்றிதழ்களும் பெற்றனர்.
இரு மாணவருக்கும் கனடிய மத்திய அரசின் இளையோர் சேவைப் பட்டயங்கள்
வழங்கப்பெற்றன. (விபரங்கள் வேறு பக்கங்களில் உள்ளன).

இந்த அமர்வுக்குச் சிறப்பு விருந்தினராக, கனடாவின் முதலாவது தமிழ் வழக்கறிஞரான
திரு. ஜெகன் மோகனும், அவரது பாரியாரும் கனடாவின் முதலாவது தமிழ்ப் பெண்
சட்டத்தரணியுமான தெய்வா மோகனும் பங்கேற்றிருந்தனர். வழக்கறிஞர் மோகன் நிகழ்கால
உலக அரசியலுடன் தமிழர் விடுதலைப் போராட்டத்தை இணைத்து ஆற்றிய உரை
சிறப்பாக அமைந்திருந்தது.

விருதுகள் பெற்றவர்களை, ஏற்கனவே ‘தமிழர் தகவல்’ மாணவர் விருதுகளைப்
பெற்றவர்களான நளாயினி பாலராஜன், அனோஜினி குமாரதாசன் மற்றும் தாட்சா நீதன்
ஆகியோர் அழகுற அறிமுகம் செய்து வைத்தனர். இவ்வருடம் சிறப்பு விருதினை சமூக-
கல்வி-பொதுப் பணிகளுக்காக பாம் மக்கொனால் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்
ரொறன்ரோ நகரசபையின் 28ஆம் வட்டார நீண்டகால உறுப்பினர். “இதுவரை காலமும்
இவ்விழாவில் மற்றையோருக்கு விருதுகளை வழங்கிய நான், இன்று தமிழர்
சமூகத்திடமிருந்து விருதுகளைப் பெறுவதையிட்டு உண்மையிலேயே மகிழ்வும்
பெருமையும் அடைகிறேன்” என்று தமதுரையில் பாம் மக்கொனால் சொன்னார்.

விருது பெற்றவர்களில் ஒருவரான வயலின் வித்துவான் திரு. கேசவமூர்த்தி அவர்களின்
மாணவிகளான விரோஷி, பிரவாகினி, அனோஜா ஆகியோர் கனடிய தேசியப் பண்ணினை
வயலின் இசை மூலம் வழங்கிச் சபையோரை மெய்மறக்க வைத்தனர். 2007ஆம் ஆண்டு
விழாவில் வருது பெற்ற வேயங்குழல் வித்துவான் கலாநிதி செ. தயாபரன் அன்று
வேயங்குழல் வாயிலாக கனடிய தேசியப் பண் இசைத்தது இவ்வேளை நினைவுக்கு
வந்தது.

அங்கத்தவர் சபாபீட மணிக்கூடு நேரம் சரியாக ஐந்து மணி என்பதைக் காட்டுகிறது.
அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததைப் போன்று வைபவம் முடிவுக்கு வந்தது.

எம்மவரின் வேறு நிகழ்வுகளுக்குச் சென்றால், 30 நிமிடம், ஒரு மணி நேரம் - சிலவேளை
இரண்டு மணி நேரமும் காத்திருக்க வேண்டும். துல்லியமாக, அறிவிக்கப்பட்ட
நேரத்துக்குத் தொடங்கி முடியும் விழா என்ற பெயர் தமிழர் தகவலுக்கு உண்டு.
இம்முறையும் அவ்வாறே!

ஐந்து மணிக்குப் பின்னரான அடுத்த அறுபது நிமிடங்கள் அனைவரும் ஒன்றுசுடிக்க
கலந்து உரையாடி, சிற்றுண்டிகளைச் சுவைத்தவாறு விருது பெற்றவர்களைப் பாராட்டி
மகிழ்ந்த நேரம்.

ப. சிறிஸ்கந்தனின் பார்வையில்


தமிழர் தகவல் 19^{வது} ஆண்டு மலர்



“எமது எதிர்காலச் சந்ததிகளின் ஆய்வுத் தேடலுக்கும் வரலாற்றுப் பார்வைக்கும் ஓர் ஆவணமாவது இருக்க வேண்டும் என்ற நோக்கோடு இந்த மலர் உருவாக்கம் பெற்றுள்ளது. கனடியத் தமிழரின் இருபத்தைந்து வருட கால வாழ்வியலை இருபத்தைந்து பிரமுகர்கள் வெவ்வேறு கோணங்களில் அணுகியிருப்பதை அடுத்து வரும் பக்கங்களில் தரிசிக்கலாம்” என்ற முதன்மை ஆசிரியரின் முன்னுரையுடன் மாசி மாத ‘தமிழர் தகவல்’ 19^{வது} ஆண்டு பூர்த்தி மலராக வெளிவந்துள்ளது. வழமையான, மாதாந்த தமிழர் தகவலின் பங்களிப்பாளர்களினதும், ஆண்டு மலர் எழுத்தாளர்களினதும் மற்றும் சில புதியவர்களினதும் ஆக்கங்கள் இம்மலரை அலங்கரித்துள்ளன.

தகவல் என்றால் அது சரியான தரவு என்று பொருள்படும். செய்தி ஒன்றில் தவறு நடக்கலாம். ஆனால் தகவலில் நடந்தால் அது தப்பாகிவிடும். அஷ்வாறான ஒரு இதழ் தொடர்ந்து 19 வருடங்களாக, அதுவும் குறித்த நாளில் வெளிவருவது என்பது வெளியீட்டுக் குழுவின் அவதானத்துடன் கூடிய பொறுப்புணர்வைக் காட்டுகிறது. ஏற்கனவே தமிழர் தகவல் இதழ்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுகளுக்குப் பயன்படும் நிலையில் கனடியத் தமிழரின் வரலாற்றைச் சொல்லும் இந்த ஆண்டு மலர் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாகவே அவர்களுக்கு இருக்கும்.

இங்கு கடந்த 40 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் நா. சிவலிங்கம், றொசலின் இராசநாயகம் ஆகியோரின் அந்நாளைய அனுபவங்கள் பற்றிய கட்டுரைகள் இம்மலரின் சிறப்பு அம்சங்கள். இதே போல் 30 வருடங்களுக்கு முன்னர் இங்கு வந்த அருள் அருளையா, சட்டத்தரணி ஜெகன் மோகன் ஆகியோரின் ஆங்கிலக் கட்டுரைகள் ஆரம்ப காலத்திலிருந்தான தமிழரின் வருகை, அரசியல் செயல்பாடுகள், கனடிய நீரோட்டத்தில் இணைக்கின்ற முயற்சிகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன. எமது எதிர்காலச் சந்ததியினர் நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள் இவை.



பொ. கனகசபாபதி (கனடாவில் தமிழ்க் கல்வி), வள்ளிநாயகி இராமலிங்கம் (கனடாவில் ஈழத்தமிழ் மகளிர்), வி. கந்தவனம் (கனடாவில் தமிழ் இலக்கிய முயற்சி) ஆகியோரின் கட்டுரைகள் அவர்கள் சார்ந்த துறைகளின் அனுபவ வெளிப்பாடாக உள்ளன.

வந்தேறு தமிழ்க் குடிகளின் தலைக்கணக்கு என்ற திரு எஸ். திருச்செல்வம் அவர்களின் கட்டுரையில், பதிவு செய்யப்பட்ட கனடியத் தமிழரின் எண்ணிக்கை, பதிவின் போது எம்மவர் பலர் வீட்டுமொழி ஆங்கிலம் என்று பதில் அளித்தமை போன்ற தகவல்கள் (தவறுகள்) ஆச்சரியத்தையும் விசனத்தையும் தருகின்றன. கனடிய தமிழ் சஞ்சிகைகள் பற்றிய க. நவம் அவர்களின் 25 ஆண்டு கால மீள்நோக்கு, காத்திரமான, ஒரு பரிபூரணமான கட்டுரையாகவும், கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தியும் எழுதப்பட்டுள்ளது. இதே போல் ப. விக்னேஸ்வரன் அவர்களின் கனடியத் தமிழ் ஒலிபரப்பு பற்றிய கட்டுரை “சத்தம் கேட்கும் இடமெல்லாம் சதங்கை ஒலியாய் இருக்கிறது” என்ற தீவகம். வே. இராசலிங்கம் அவர்களின் இம்மலரிலுள்ள கவிதை வரிகள் இங்கு நிலவும் இசை, நடன நிகழ்வுகளைச் சரியாகச் சித்தரிக்கின்றன. எனினும் இவை பற்றிய விபரங்கள் பெரிதாகப் பதியப்படவில்லை.

1980 முற்பகுதியில் லோரன்ஸ் சகோதரிகள் பரதம் படிப்பித்ததாக சிவலிங்கம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். மிகவும் அழகான, அற்புதமாக நடனம் ஆடவல்ல அந்தச் சகோதரிகள் அயர்லாந்தின் மேலாக வெடித்துச் சிதறிய ஏயர் இந்தியா விமான வெடி விபத்தில் பலியாகிப் போனார்கள். இது குறித்து தமிழர்கள் மட்டுமல்ல, முழுத் தேசமும் அப்போது சோகத்தில் ஆழ்ந்தது இன்று போலிருக்கிறது.

இம்மலரில் சிரிப்பதற்கும், அதேநேரம் சிந்திக்க வைக்கும் விடயங்களாக கதிர் துரைசிங்கம் அவர்களது அன்றும் இன்றும் உள்ளன. உதாரணத்துக்கு, அன்று - குடிசையில் வாழ்ந்த போது மாளிகை கிடைத்தால் நிம்மதி கிடைக்கும் என எங்கினோம். இன்று - மாளிகை கிடைத்துவிட்டது. ஆனால் நிம்மதிக்குக் குடிசைக்குச் (Cottage) செல்ல வேண்டியுள்ளது.

பொதுவாகவே தமிழர் தகவல் இதழ்களின் வடிவமைப்பு எப்போதும் எல்லோரையும் வசப்படுத்தும். ஒரு சிறு புள்ளியைக் கூட துல்லியமாகக் கவனிக்கும் சசி (ஹரன் கிராப்) அவர்களின் கைவண்ணம், பக்க வடிவமைப்பு தமிழர் தகவலுக்குப் பெருஞ் சொத்து. இந்த மலரில் சசி அவர்கள் எழுதிய கன்னித் தமிழ் கனடாவில் கன்னித் தமிழானது என்ற கட்டுரையில் இங்கு எவ்வாறு, யாரால் கன்னித் தமிழ் எழுத்துக்கள் உருவானது என்பதை விரிவாகச் சொல்லும் முக்கியமான ஒரு கட்டுரையாகக் கொள்ளலாம். உலகத் தமிழர் பத்திரிகை ஆரம்ப நாட்களில் இலங்கையிலிருந்து வந்த பிரசுரங்களை வெட்டி ஒட்டி வெளிவந்தது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.


கனடாவில் தமிழர் - கால் நூற்றாண்டு பற்றிய கட்டுரைகளைத் தவிர்த்து இம்மலரிலுள்ள ஏனைய இரு கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன். ஒன்று, மணி வேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய மறதிக்கு எதிரான நினைவின் போராட்டம் என்ற கட்டுரை. இதில் ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றைப் புள்ளி விபரங்களுடனும், பலரின் குறிப்புகளை மேற்கோள் காட்டியும் புதியதொரு கோணத்தில் எழுதப்பட்டுள்ளது.

மற்றது, அ. முத்துலிங்கம் அவர்களின் இயற்கையை மாசுபடுத்தல் குறித்தான சிறுகதை போன்ற எழுத்தோட்டத்தில் அமைந்த ‘இரண்டு பூமிகள்’ என்ற கட்டுரை. ஒரு சீரிய விடயத்தை தனக்கேயுரிய பாணியில் அனைவர் மனதையும் உறுத்தும் விதமாக எழுதியுள்ளார்.

மேலும் இம்மலரில் நக்கீரன் அவர்கள் எழுதிய புலம்பெயர் ‘தமிழர்களும் நாடு கடந்த தமிழீழ அரசும்’ போன்ற பலரது கட்டுரைகளும் தகவல்களும் நிறையவே உள்ளன. ஆயினும் அனைவரும் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஊக்கத்துக்காக சில கட்டுரைகள் பற்றிய தகவல்களை மட்டும் இங்கு தந்துள்ளேன்.

கனடாவில் தமிழர் வரலாற்றின் பதிவை தமிழர் தகவல் குழுமத்தினர் இந்த ஆண்டு மலரினாடு ஆரம்பித்து வைத்துள்ளனர். அந்த நல்ல நோக்கினை நிறைவாகவும், சரியாகவும் தொடர்ந்து செய்ய வேண்டியது எம் எல்லோரினதும் பொறுப்பாகும்.

19வது ஆண்டு மாணவர் விருதுகள்



19வது ஆண்டு விருதுகள் வழங்கல்



15ம் பக்கத்தில்
விபரமான கட்டுரை

ஒளிப்படங்கள்
பிரான்சிஸ்
A1 கொழும்பு போட்டோ
&
கமலன்
கேகைலிங்கம்

19th Annual Awards Ceremony

தமிழர்
தகவல்
TAMILS' INFORMATION



விருது வைபவ புரவலர் மதிப்பளிப்பு



றஜீவிகரன் முத்திராமன்



கே. சபேசன்



கண்ணன் துரைராஜா



பாம் மக்கொனால்
சிறப்புப் பிரதி பெறுதல்

19th Annual Awards Ceremony



19th Annual Awards Cermony

தமிழர்
தகவல்
TAMILS' INFORMATION





THE NAME YOU NEED FOR YOUR BUSINESS

Phone: 416-494-4777


Cell: 416-888-1128

Fax: 416-494-4050

E-mail: nimal@niraccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant



2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2




பத்தொன்பதாவது ஆண்டு மலர்
கனடாவில் தமிழர் - கால் நூற்றாண்டு

தனிப் பிரதி வேண்டுமாயின்

416 920 9250

e-mail: tamilsinfo@sympatico.ca



பா(f)ன்ஸி



பூக்கடை



கனடாவின் முதன்மையான, முன்னணி நிறுவனம்.

திருமண மண்டப அலங்காரம், மணமாலைகள்,
வாழையிலை, மாவிலை, தோரணம்
இறுதிச் சடங்கு மாலைகள் மற்றும் பூக்கள்



தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON

416 288 1419

இணையத்தளம்: www.fancyflorist.com





சிவாஜினி பாலராஜன்

பெண்ணின் பொழுது

21

FABRIC ART

வீட்டினை அழகுபடுத்துவதற்காக நாம் எத்தனையோ பொருட்களைத் தேடி அலைந்து திரிகின்றோம். இந்த அழகுபடுத்துகை சில சமயங்களில் பெரிய அளவில் பணத்தினை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். ஆனால் அந்த அழகுப் பொருள் நாம் செலவழித்த பணத்திற்கு ஏற்றுதலானா என ஆற அமர யோசித்தால் அதில் எங்களுக்கு திருப்தி ஏற்படாது. ஆதலால் இவ்வாறு வீட்டினை அழகுபடுத்தும் விடயத்தில் அதிக பணம் செலவழிப்பதை விட எமக்கு தெரிந்த விதத்தில் எமக்கு என்ன செய்யத் தெரியுமோ அதைக் கொண்டு அலங்காரம் செய்வது மிகவும் உகந்தது என்பது எனது அபிப்பிராயம். இந்த விதத்தில் மலர் அலங்காரம் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். இதே போல் சுவரினை அலங்கரிக்க Wall quilt எவ்வாறு செய்யலாம் என்பதனை இங்கு பார்க்கலாம் இதற்கு பெரிய அளவில் எந்த மூலதனமும் தேவையில்லை சாதாரண தையல் ஊசி கொண்டு தைக்கத்தெரிந்தால் போதுமானதே. பொதுவாக quilting செய்வதற்கு பிரத்தியேக தையல் இயந்திரம் இருந்த போதிலும் அது ஒரு வீட்டிற்குரிய சிறிய சுவர் அலங்காரத்திற்கு தேவையில்லை. வியாபார நோக்கில் நாம் இதனைச் செய்ய நினைப்பின் Quilting machine தேவைப்படலாம்.



Wall quilt என்பது துணிகொண்டு செய்யும் சுவர் அலங்கார வகையாகும். முதலில் எவ்வகையான சுவர் அலங்காரம் செய்யப் போகிறோம் என்பதனை நினையித்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் நமது குரங்கு இதைச் செய்தால் நன்றாக இருக்குமா அதைச் செய்தால் நன்றாக இருக்குமா ஒருநிலையில் இல்லாது தடுமாறி குழப்பம் பண்ணிவிடும். பொதுவாக ஒரு இயற்கைக் காட்சி மரம் இலை கொடி பூவுடன் செய்யப் போகிறோமா அல்லது ஒரு மாலைக்காட்சி கதிரவன் மறைதலையும் செவ்வானத்தினையும் காட்டுவது போலச் செய்யப் போகின்றோமா என்பதனைத் தீர்மானிக்க வேண்டும் எங்கள் இரசனைக்கு ஏற்ப தெரிவு செய்யலாம். இதற்கு துணியினை இரண்டு

விதமாகத் தெரிந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று ஏற்கனவே அழகான பூக்கள், மரங்கள், பறவைகள் கொண்ட விதமாக நெய்யப்பட்ட துணி அல்லது என்னென்ன நிறத்தில் பூ வைக்க விரும்புகின்றோமோ அந்த நிறத்தில் துணியும். மரத்திற்கு கரும்மண்ணிறம் இலைக்குப் பச்சை இவ்வாறும் தெரிவு செய்யலாம்.

துணி எங்கள் விருப்பத்திற்கும் அதே சமயம் நிர்ணயித்த காட்சிக்கும் ஏற்பத் தெரிவு செய்த பின்னர் அந்த துணிகளுக்கு ஒத்த நிறத்தினாலான நூலினையும், தையல் ஊசி, கத்தரிக்கோல், quilting pad என அழைக்கப்படும் பஞ்சு என்பவற்றினையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தரப்பட்ட படத்திலுள்ள அலங்காரம் மிகவும் சுலபமாகச் செய்யக் கூடியது. இதற்கு கரும் மண்ணிறம், செவ்வளிநீர், கரும் பச்சை, சிறிது வெளிர் பச்சை, வெளிர் மண்ணிறம் வெள்ளை ஆகிய நிறத்துணிகள் பாவித்திருக்கின்றேன். இதில் எந்த விதமான நுணுக்கமோ அல்லது மாயங்களோ பாவிக்கப்படவில்லை. முதலில் எவ்வாறு இந்தக் காட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதனை ஒரு கடதாசியில் வரைந்து வைத்துக் கொண்டு பின்னர் சாதாரணமாக ஒவ்வொரு நிறத்துணிகளையும் வெட்டி (நேர்கோடாக வெட்டாது நெளிவுகளிடுகளுடன் வெட்டி) அவற்றினைப் பொருத்திக் கொண்டேன். பின்னர் மரத்தின் அமைப்பில் துணியினை வெட்டி அவற்றில் இலைகளை இரண்டு மூன்று வித்தியாசமான நிறங்களில் வெட்டி பொருத்தியுள்ளேன். இவ்வாறு இவற்றைப் பொருத்தியபின் பின் பக்கத்திற்குரிய துணியினையும் பஞ்சினையும் வைத்து தைத்து விட வேண்டும். அதன்பின்னர் தையல் ஊசி நூல் கொண்டு வெளிப்பக்கமாக அதாவது நல்ல பக்கமாக ஒவ்வொரு நிறத்துணியின் அமைப்பிற்கும் உரியமாதிரி தைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எங்கள் வீடுகளின் புகைப்படத்தினை எடுத்து அதனை துணியில் பிரதி செய்து கூட அலங்காரம் செய்து கொள்ளலாம். மேலும் இவை தூசியினை பிடித்து வைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு plastic coating spray பண்ணிக் கொள்ளலாம்.

ஒரு குடையின் கீழ் சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737


Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

Grocery &
Vegetables

2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio

2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (Monday)
Dr. May (Wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY
www.computek.edu

If you are :

- Currently receiving E.I benefits
- Received E.I within past 3 yrs.
- Just finished / received maternity benefits within past 5 yrs

You may be eligible for HRSDC funding to upgrade your skills

NEW LOCATION
IN

MARKHAM !

Diploma

Early Childcare Assistant
Network Engineering
Personal Support Worker (PSW)
Computerized Accounting
Business Administration
Medical Office Admin (MOA)

Certificate

MS Office, A+, C/C++ , Java
AccPac, Quick Books
Simply Accounting

Markham Campus

Markham / Steeles
(On Steeles, 1 Block East of Markham Rd)
905.471.3344

Sc Scarborough Campus

Kennedy / Sheppard
(North-East Corner)
416-321-9911

Toronto Campus

Kennedy / Eglinton
N/W Corner, Above Library
426.285.9941

PLEASE NOTE THAT NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES.

வைத்திய அலுவலகத்தில் நோய் வராமல் தடுக்க

பல்வேறு நோய்களுடன் பலர் கூடும் முக்கிய இடமான வைத்திய அலுவலகத்தில் வேறு நோய்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்க Lifelab என்னும் ஒரு வருடத்தில் 10 மில்லியனுக்கு மேற்பட்டவர்களுக்கு சேவை புரியும் அமைப்பு வழங்கும் சில அறிவுரைகள்.

- * காத்திருக்கும் நேரத்தில் வாசிக்க, உங்கள் சொந்த புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்.
- * மருத்துவ அலுவலகத்திற்கு சென்ற பின்பும், திரும்பி வந்தபின்பும், கழிவறை உபயோகித்த பின்பும் கைகழுவுதல் மிக அவசியம்.
- * கை துப்பரவாக்கி கிடைக்கும் சமயங்களில் தவறாது பாவிக்கவும்.
- * தேவையான காலங்களில், அலுவலகங்களில் வழங்கப்படும் முக அணியைப் பாவிப்புகள்.
- * தும்மும் போதும், இருமும் போதும் கைகளால் முட வேண்டாம். கை துடைக்கும் காகிதம், அல்லது கைச் சட்டைத் துணியை உபயோகிக்கவும்.
- * கடுமையான தொற்றுக்காளாகி இருந்தால் வைத்திய அலுவலகம் செல்வதைத் தவிர்க்கவும். தொலைபேசியில் வைத்தியரிடம் உரையாடி தேவையான மருந்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.

எல்லாமே ஏறுமுகம்!

இந்த வருட ஆரம்பத்திலிருந்து கனடிய முத்திரைகளின் விலை அதிகரித்துள்ளது. 54 சதமாகவிருந்த உள்ளூர் தபால் முத்திரை ஜனவரியிலிருந்து 57 சதமாகியுள்ளது. இதற்கு வரி வேறு. ரொறன்றோ போக்குவரத்துச் சேவையும் (ரி.ரி.சி) ஜனவரி மாதத்திலிருந்து தனது கட்டணங்களை அதிகரித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஒன்ராறியோ மாகாணத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வரி அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி, வரி செலுத்த வேண்டிய பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்துக்கும் 13 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அடுத்த என்ன உயர்வு வரப்போகின்றதோ?



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

அறிவியலும் தொழில்நுட்பமும் வெகுவாக வளர்ச்சியடைந்து மனித முன்னேற்றத்திற்கு வழிவகுத்தாலும், விண்வெளியை வெற்றி கொள்ள வைத்தாலும் அவனுக்குள் இருக்கும் மனநிலையை அல்லது உள்ளொளியை வெற்றி கொள்ளவில்லை. மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தேடி அலைந்து கொண்டிருக்கும் எமக்கு மனநலத்தின் முக்கியத்துவம் தெரிவதில்லை.

மனநலம் என்பது நமது அறிவுக்கு அப்பாற்பட்ட நுட்பமாகவே பெரும்பாலோருக்குத் தோன்றுகிறது. ‘மனம்’ என்றால் என்னவென்று இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்ற சூழ்நிலையில், அது பற்றிய அறிவை முழுமையாக பெற முடிவதில்லை. ஒருவருடைய நோய்க்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதென்பதனை நெடுங்காலமாக வைத்திய நிபுணர்கள் தெரிந்து வைத்திருந்தாலும், முழுமையான மனநிலை பற்றி அறிந்து கொள்ளுவதில் பூரண அறிவு பெறவில்லை.

வைத்திய நிபுணர்களின் வெற்றி என்பது வெறுமனே மருந்துகளை மட்டும் வழங்குவதில் அமைவதில்லை. நோயாளிகளைக் கவனிப்பதிலும், அவர்களை அமைதிப்படுத்துவதிலும், நல்ல நிலைக்கு வர அவர்களைத் தூண்டுவதிலும் அமைந்திருந்தது.

பலர் நோய்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தாலும் தங்கள் மனநலம் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் கொள்வதில்லை. மூட நம்பிக்கைகளும், பாரம்பரிய புராண கதைகளும், தவறான கொள்கைகளும் உண்மையான மனநிலையை அறிந்து கொள்வதற்குத் தடை செய்கின்றன.

தங்கள் உடலுக்கு வாசனைத் திரவியங்களை அடிக்கடி பூசிக் கொள்பவர்களும், உடல் அழகுக்கு விலையுயர்ந்த ஆடைகளை அணிபவர்களும் தங்கள் மனநிலையைப் பேணுவதற்கு எதுவும் செய்வதில்லை. உண்மையில் ஒருவரது நோய்க்கு இருபது சதவீதம் மனநிலையே காரணமாகின்றது என்பதனை வைத்தியர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனர்.

மனநலம் பற்றி சில குறிப்பான அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை இன்று உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அருவருப்பாகப் பார்ப்பவர்களும், எதுவித கருணை காட்டாதவர்களும் எம்மத்தியில் உள்ளனர். சமுதாயத்தின் அமைதி, மகிழ்ச்சி என்பது நல்ல மனநலம் கிடைக்கும் போதே உருவாக முடிகிறது.

“உடல்நலம் என்பது நோயற்ற நிலை மட்டுமன்று, மனிதனின் முழுமையான உடல், உள்ள சமூக நல மேம்பாடும் ஆகும்” என்பது உலக சுகாதார அமைப்பின் 1953ஆம் ஆண்டு அறிக்கையாகும்.

அனைவரும் மனநலம் பெறுவதற்காக முயற்சிப்போம், உழைப்போம், இலட்சியம் கொள்வோம். மகிழ்ச்சியும் அமைதியும் பெற இதுவே முக்கிய வழிமுறையாகும்.



RESP SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303

E.mail: ganthy@rogers.com

அதிபர் பிரயாணம்..

(14ம் பக்கத் தொடர்)

அதிகாரியாகக் கடமையாற்றிய திரு சச்சிதானந்தன் அவர்கள் பாடசாலையின் புதிய அதிபராக நியமனம் பெற்றார்.

பிரிய மனமின்றிப் பிரிந்தேன். நான் அதிபராகப் போன பின்னர் ஜி.சி.ஈ உயர்தர வகுப்புகளில் மாணவர் தொகை முக்கியமாக உயிரியல் துறையிலே வேகமாக அதிகரித்தது. வடமாநிலக் கல்லூரிகளிலே அதிக மாணவர் கற்கின்ற பாடசாலைகளில் இரண்டாம் நிலையில் உள்ளவற்றில் ஒன்றாக ஸ்ரீசோமாஸ்கந்தாக் கல்லூரியும் இடம்பெற்றது. ஆகவே எனது இடமாற்றம் என்னை நம்பி வந்து அங்கு சேர்ந்த மாணவர்களுக்கு ஏமாற்றம் அளித்தது என்பது உண்மையே. ஆனாலும் அது இன்றில்லாவிட்டாலும் என்றொரு நாள் நடந்தே தீர்வேண்டியதே. எனினும் அப்பொழுது 12ந்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுடைய விலங்கியல் பாடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினேன். விலங்கியல் போதிப்பதற்கு ஒரு ஆசிரியரை கல்வித் திணைக்களம் நியமிக்கின்ற வரைக்கும் நான் அவர்களுக்குச் சனிக்கிழமைகளில் விலங்கியல் போதித்தேன். பாடசாலையில் அது நடைபெறவில்லை. அருகே உள்ள ஒரு தேவாலயத்தின் அறை ஒன்றில் பாடம் நடத்தினேன். இது தொடர்ந்து ஒரு சில வாரங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் பாடசாலைக்கென விலங்கியல் ஆசிரியர் ஒருவரை கல்வித் திணைக்களம் இடமாற்றம் செய்தமையால் பாடம் போதிப்பதை நான் நிறுத்திக் கொண்டேன்.

பாடசாலை நிலமை மெல்ல மெல்லச் சீரானது. வழமைக்கு வந்தது. ஆசிரியர் சங்கத்தினர் எனக்கு ஒரு பிரியாவிடை மதியபோசன விருந்து வைத்தனர். பலர் பேசினார்கள். அவற்றில் இன்று வரை எனது மனதில் படிந்திருப்பது திரு. சண்முகநாதன் அவர்களுடைய உரை. திரு. சண்முகநாதன் மிகச் சிறந்த ஆங்கில ஆசிரியர் என முன்னர் எழுதியிருந்தேன். அவர் ஒரு ஐதார்த்தவாதி என்பதையும், எதனையும் தர்க்கரீதியாகப் பேசக் கூடியவர் என்பதையும் உணர்ந்திருந்தாலும் நிலம் ஒன்று இருக்குமாயின் அதனை பக்குவப்படுத்துவதற்கு இரண்டு மாடுகளால் இழுக்கப்படக் கூடிய கலப்பை போதுமானது. ஆனால் மிகப் பெரிய விவசாய நிலத்தினை வெறும் கலப்பையால் பக்குவப்படுத்த முடியுமா? ஒரு திராக்டர் இருந்தால் தான் அதனைச் செப்பனிட முடியும். அங்கு செய்யப்படும் விவசாயத்தின் விளைவால் ஏற்படும் இலாபம் எல்லோருக்கும் பிரயோசனப்படும். அதிபரின் இடமாற்றமும் இத்தகையதே" எனறார். எனது உள்ளத்தை வருடிய உரை.

சில நாட்களின் பின்னர் ஆசிரியர் திரு. கந்தையாவும், விதானையார் சோமசுந்தரமும் என் வீடு வந்தனர். திரு. சோமசுந்தரம் பண்டிதர் சுப்பிரமணியத்தின் சகோதரர். மிகவும் தலைசிறந்த மனிதன். என்மேல் அளப்பரிய விசுவாசம் கொண்டவர். புத்தூர் பழையமாணவர், பொதுமக்கள் சார்பாக ஒரு பிரியாவிடை வைக்க விரும்புவதாகவும் அதற்குச் சம்மதம் தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர். சம்மதித்தேன். அடுத்த வேண்டுகோள் சற்றுச் சிந்திக்க வைத்தது. 'எனது பிரியாவிடையினை நான் தொடக்கிய திறந்த வெளி அரங்கினிலேயே நடத்த விரும்புகிறோம்' என்றனர். 'அதற்கென்ன' என்றேன். அதனை உடனடியாக முடிப்பதற்குச் சிறிது பணம் தேவைப் படுகிறது அதற்கு நீங்கள் வங்கியில் வைப்பில் வைத்துள்ள 'நிறுவியவர் சிலை' நிதியினை உபயோகிக்க உங்கள் உத்தரவினைத்தர வேண்டும் என்றார்கள். நான் சற்று ஆலோசித்தேன். அந்த நிதி சேகரிக்கப்பட்ட நோக்கமே சிலை செய்வதற்கே. அதனை இதற்கு பாவிப்பது சரியாகத் தெரிவில்லையே என்றேன். நீண்ட நேரம் அது பற்றிச் சர்ச்சித்த பின்னர் எனது சம்மதத்தினைக் கொடுத்தேன். திறந்த வெளி அரங்கினை நிர்மாணித்து முடித்தனர்.

எனது பிரியாவிடை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆவரங்காலிலிருந்து பவனியாக மேளதாள வாத்தியத்துடன் அழைத்துச் சென்றனர். பாடசாலை வாசலில் இருந்து மேடை வரை என்னைத் தூக்கியே கொண்டு சென்றனர். புத்தூர் மக்களும் பழைய மாணவர்களும் காட்டிய பேரன்பு சொல்லும் தரமன்று.

மகாஜனாவில் நான் அதிபராகக் கடமையாற்றிய காலம் மகாஜனாவின் இரண்டாவது பொற்காலம் என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்த மட்டிலே எனது அதிபர் காலம் பொற்காலமாக அமைந்தது ஸ்ரீ சோமாஸ்கந்தாவில் நான் அதிபராகக் கடமை ஆற்றிய அந்த ஐந்தரை வருடங்களே.

1976 மே மாதம் 25ந்தேதி மகாஜனாவின் அதிபரானேன்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி?

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாட்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேயியன், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், நியூசியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு புலம்பெயர் நாடுகளுக்குத் தமிழ் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் எம்ஜிஆர் தொடக்கி வைத்த தமிழ்ப் பணியைத் தொடரவில்லை. அதனைக் கைவிட்டு விட்டார்கள். இவர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்கு வாயளவில் ஆதரவு அளித்தார்களே ஒழிய நடைமுறையில் பெரிதாக எதனையும் செய்யவில்லை.

தமிழ்நாட்டுக்கு வெளியே ஒரு கோடி தமிழ்மக்கள் வாழ்கிறார்கள். இலங்கை, சிங்கப்பூர் நாடுகள் நீங்கலாக வேறு எந்த நாட்டிலும் தமிழ்மொழிக்கு அரசு ஒப்புதல் கிடையாது. கனடாவில் அண்ணளவாக 30,000 தமிழ் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி, பல்கலைக் கழகங்கள் எனப் படிக்கிறார்கள். இவர்களில் மூன்றில் ஒரு விழுக்காட்டினரே தமிழை ஒரு பாடமாகக் கற்கிறார்கள். அதாவது மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளைதான் தமிழ் படிக்குது. மிச்சம் இரண்டும் தமிழ் படிப்பதில்லை.

மாணவர்களது இந்த அலட்சியத்தைப் போக்கும் வண்ணம் இங்கு வாழும்



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

32

தமிழ் மக்களிடையே, தமிழ்ப் பெற்றோர்களிடையே தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கோடு தமிழ் கலை தொழில்நுட்பக் கல்லூரி 2005 ஆம் ஆண்டு தொடக்கம் ரொறன்ரோ நகரின் பல பகுதிகளில் தமிழ் மொழிக் கிழமை என்ற நிகழ்ச்சியை ரொறன்ரோவின் பல பகுதிகளில் சிறந்த முறையில் நடத்தி வந்தது. தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்தால் அதில் பெறப்படும் சித்திகள் பல்கலைக் கழக நுழைவுக்குப் பயன்படும் என்ற செய்தி இந்த நிகழ்ச்சியில் வற்புறுத்தப்பட்டது.

இந்த தமிழ் மொழிக் கிழமை நிகழ்ச்சிகளில் முன்னாள் அதிபர் பொன். கனகசபாபதி, ஆசிரியர் சண்முகம் குகதாசன் மற்றும் தமிழ்க் கலை தொழில் நுட்பக் கல்லூரி ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டு தமிழ்மொழியின் சிறப்பையும் அதனைப் படிப்பதின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்கள். இந்த முயற்சிக்கு நானும் எனது முழு ஆதரவை நல்கியிருந்தேன். இவ்வாறு பலரது ஆதரவும் உழைப்பும் இருந்தும் இந்த முயற்சிக்குத் தமிழ்ப் பெற்றோர்களிடம் இருந்தும் மாணவர்களிடம் இருந்தும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு தமிழ் மொழிக் கிழமையின் குறிக்கோளை தமிழ் இளையோர் கையில் எடுத்து தமிழ் மரபுத் திங்கள் என்ற பெயரில் சென்ற தை மாதம் முழுதும் நிகழ்ச்சிகளை நடத்தி அதன் இறுதி நாளைப் பெரிய விழாவாகக் கொண்டாடினார்கள். இந்த முயற்சியில் எல்லோரும் நன்கு அறிந்த தமிழ் உணர்வாளர் நீதன் சண்முகநாதன், இளவரசன் போன்றோர் முக்கிய பங்கு வகித்தார்கள்.

வெற்றிகரமாக நடந்த இந்த விழாவில் குறைகள் இல்லாமலும் இல்லை. விழா மண்டபம் நிறைந்திருந்தாலும் மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். குறிப்பாக நடன ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களும் தங்கள் நடனம் முடிந்தவுடன் மண்டபத்தை விட்டு ஓட்டமும் நடைபுறமாக ஓடிவிட்டார்கள். இதனால் விழாவின் கடைசிக் கட்டத்தில் அரங்கம் வெறிச்சோடிப் போய்விட்டது.

மேலும் விழா தொடர்பாக வெளியிட்ட தமிழ் மரபுத் திங்கள் என்ற கையேடு முழுவதும் ஆங்கிலத்தில் இருந்தது. அறிவிப்புக்கள் கூட ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழ் விழாக் கொண்டாடினாலும் சரி, வேறெந்த விழா கொண்டாடினாலும் சரி விழா ஏற்பாட்டினர் ஆங்கிலத்தை விடவே மாட்டோம் என மல்லுக்கு நிற்கிறார்கள்! இப்படித் தமிழை ஓரங்கட்டிவிட்டு ஆங்கிலத்துக்குச் சிறப்பிடம் கொடுப்பவர்கள் அதனை நியாயப்படுத்துவதற்குச் சொல்லும் காரணம் தமிழ் தெரியாத மாணவர்கள் தமிழ் பற்றி ஆங்கிலத்தில் படிக்க வாய்ப்பு அளிக்கிறோம் என்பதே. இது எப்படி இருக்கிறது என்றால் வறுமையை ஒழிப்பது எப்படி என்பதை அய்ந்து நட்சத்திர உணவகத்தில் கூடி விவாதிப்பது போன்றது.

தமிழ்த் தெரியாது எனவே அப்படிப்பட்டவர்கள் தமிழ் பற்றி அறிந்து கொள்வதற்கு ஆங்கிலத்தில் பேசுவோம் எழுதுவோம் என்றால் ஒரு மாணவன் ஏன் தமிழ் கற்க வேண்டும். தமிழ் தெரியாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஆங்கிலம் என்று அந்தப் பிள்ளை நினைத்தால் அதில் தவறு இல்லை.

புலம் பெயர்ந்த நாடுகளில்தான் தமிழ்மொழிக் கல்வி அருகி வருகிறதென்றால் பலத்த பொருட் செலவில் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசின் ஆட்சியிலும் தமிழ் சுருங்கி வருகிறது.

தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் ஒரு மத்திய அரசுப் பள்ளியில் காதாரக் கேட்ட இந்த உரையாடலைப் படியுங்கள்.

எங்கேயோ கேட்ட குரல்!

மீனா - பிரசன்ட் மிஸ்
ரோஷ்னா - பிரசன்ட் மிஸ்
புனிதா - பிரசன்ட் மிஸ்
புனிதா ஆர் யூ நியூ அட்மிஷன்? எஸ் மிஸ்
உனக்கு செகண்ட் லாங்வேஜ் தமிழ்தானே, புனிதா?
நோ! டமில்...? நோ மிஸ் - ஐ கேவ் டேக்கன் ப்ரெஞ்ச்

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபவம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

Tel: 416 412 3838

இஸ் இட்? இன் வாட் லாங்வேஜ் டு யூ ஸ்பீக் வித் யுவர் பேரண்ட்ஸ்?

இன் இங்கிலிஷ் மிஸ்.

வித் யுவர் கிராண்ட் பேரண்ட்ஸ்?

இன் இங்கிலிஷ் ஒன்லி மிஸ்.

தென் ஹு ஸ்பீக்ஸ் இன் டமில் அட் ஹோம்?

மை சர்வண்ட் ஸ்பீக்ஸ் இன் டமில் (எங்கள் வீட்டு வேலைக்காரி மட்டும் தமிழில் பேசுகிறார்)

இஸ் நாட் டமில் யுவர் மதர் டங்?

மை மதர் டங் இஸ் டமில் ஒன்லி! பட் அட் ஹோம் ஒன்லி வித் மை சர்வண்ட் ஐ ஸ்பீக் இன் டமில்.

ஆக தமிழ்நாட்டில் தமிழ்மொழி வேலைக்காரியோடு பேசுவதற்கு மட்டும் பயன்படும் மொழியாக இருக்கிறது. மேலே காட்டிய எடுத்துக்காட்டுப் புறநடை என்று சொல்லிவிட முடியாது.

தமிழகத்தில் தமிழ்மொழி அலுவலக மொழியாக இல்லை. நீதிமன்றத்தில் வழக்குரை மொழியாக இல்லை. கோயில்களில் வழிபாட்டு மொழியாக இல்லை. பள்ளிகளில் கற்கை மொழியாக இல்லை. இதனால்தான் பாரதி மனம் நொந்து பாடினான் -

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி

கூட்டத்திற் கொள்ளா ரம! னி கிளியே!

நாளும் மறந்தா ரம!

இந்த அழகில் தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் செய்வதாகச் சொல்லிக் கொண்டு நடத்தப்படும் செம்மொழி மாநாடு முதல்வர் கருணாநிதிக்கும் கனிமொழிக்கும் புகழ் தேடித்தர நடத்தப்படுகிறதே ஒழிய அதனால் தமிழ்மொழிக்கு அதனால் பயன் இல்லை எனத் தமிழ் உணர்வாளர்கள் எண்ணுகிறார்கள். (வளரும்)

கனடாவில் வீடு வாங்க விற்க, மேலதிக இறுக்கங்கள்

அமெரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும், வீடு அல்லது காணி விற்பனை தொடர்பாக எழுந்த அதிக எண்ணிக்கையிலான வங்குரோத்து நிலைமைகள், கனடாவிலும் அத்தகைய நிலையைத் தோற்றுவிக்கலாமென்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்குடன், கனடிய நிதியமைச்சர் சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதாக, நிதியமைச்சர் ஜிம் பிளகட்டி கடந்த மாதம் (பெப்ரவரி) 16ம் திகதி அறிவித்தல் விடுத்தார்.

இதன்படி, மூன்று புதிய விடயங்கள் இவ்வருடம் ஏப்ரல் 19ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன:

1. வீடு வாங்குபவர்கள், தங்களது வீட்டு அடமானக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், வங்கியில் அப்போது நடைமுறையிலிருக்கும் வட்டி விகிதத்திற்கமைய, குறைந்தது ஐந்து வருடங்களுக்கான நிரந்தர அடமானக் கடனைப் பெறுவதற்கு தகுதி பெறுவது அவசியம். பின்னர் அவர்கள், தாம் விரும்பியபடி குறைந்த காலத்திற்கான கடனை, குறைந்த வட்டி வீதத்தில் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருந்தாலும், அடமானக் கடனுக்கான ஐந்துவருட நிரந்தர தகுதியைப் பெறுவது அவசியமானது.
2. ஏற்கனவே ஒருவர் வைத்துள்ள அடமானக் கடனை, அல்லது சொத்தை, மீள்பெறு நிதிக்கு (சநகையெடெடெ) உட்படுத்தும்போது, முன்னர் 95 வீதமான தொகையை கணக்கிலெடுத்து கடன் பெற முடியும். புதிய விதிகளின்படி, 90 வீதமான தொகைக்கே கடன்தொகை கணக்கிடப்படும்.
3. ஏற்கனவே யாரும் குடியிருக்காத புதிய வீடுகளை வாங்கும்போது, குறைந்தது 20 வீத முன்தொகையை வைப்பிலிட்டே அந்த சொத்தை அடமானக் கடனில் பெற முடியும்.

இந்த மாற்றங்களை அறிவித்த நிதியமைச்சர் ஜிம் பிளகட்டி, கனடாவில் சொத்துக்கள் வங்குரோத்து நிலைக்குப் போகின்ற பாரிய பிரச்சனைகள் எதுவும் தோன்றி விடவில்லை என்றும், எனினும் அப்படியான நிலைமை வந்துவிடாது பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த மேலதிக இறுக்கங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.

கதவுக்கு வெளியே சென்றால், கழுத்திலும் காதிலும் குளிர் பட்டுவிடும் என்று, மாரி காலத்தில் எழுதப்பட்டியும் பூட்டியும் சொல்லிச்சொல்லி, எம்மை பக்குவமாக வீட்டுக்குள் வைத்துப் பாதுகாத்து அந்தக் காலம். அப்போது பனிமழை எதுவுமில்லை. மெல்லிய குளிர் காற்று. காலநிலை பூஜ்யத்திற்கு மேல் 20 ஆக இருக்கலாம். ஆனாலும், வெளியே குளிர் என்று மிரட்டல் விடுப்பார்கள்.

வன்கூவரில் நடைபெற்று முடிவடைந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளையும், அதில் உற்சாகமாகக் கலந்துகொண்டு ஆடிப்பாடி கொண்டாடி குதூகலித்து மகிழ்ந்த பல இலட்சம் மக்களையும் பார்த்தபோது, குளிர்காலம் என்பது வீட்டிற்குள் அடங்குவதற்கானதல்ல என்றே தெரிகின்றது.

நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இவ்வருடம் பெப்ரவரி 12ம் திகதியிலிருந்து 28ம் திகதிவரை நடைபெற்றன. கனடாவின் பிரதான பொருளாதார வலயமாகப் போற்றப்படும் பிரி.கொலம்பியா மாநிலத்தின் மிக அழகிய நகரமான வன்கூவர். (Vancouver), அதற்கு அருகே அமைந்துள்ள முக்கிய குளிர்கால உல்லாச நகரான விஸ்தர்லெர் (Whistler) மற்றும் றிச்மன்ட் (சுலாஹாமென்) போன்ற பகுதிகளில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.

வனொக் (VANOC) என்று சுட்டப்படும் வன்கூவர் ஒலிம்பிக் ஒழுங்கமைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில், குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பரா-ஒலிம்பிக் நிகழ்வுகள் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற ஏற்பாடாகின. பரா-ஒலிம்பிக்ஸ் என்பது, உடல் அல்லது பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கென பிரத்தியேகமாக நடத்தப்படுகின்ற ஒலிம்பிக் போட்டிகள். இவ்வருடம் மார்ச் 12ம் திகதியிலிருந்து மார்ச் 21ம் திகதி வரை இந்தப் போட்டிகளும் வன்கூவரின் அதே மைதானங்களில் நடைபெற இருக்கின்றன.

2006ம் ஆண்டு இத்தாலியின் ரூரின் (Turin) நகரில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் முடிவு தினமான பெப்ரவரி 26ம் திகதி, வன்கூவர் நகரின் நகரபிதா சாம் சுலைவன், 2010ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் நிகழ்வை ஞாபகப்படுத்தும் வகையில், ஒலிம்பிக் கொடியை அதிகாரபூர்வமாகப் பெற்றுக் கொண்டார். அதே வருடம் பெப்ரவரி 28ம் திகதி, வன்கூவர் நகரசபையில் இடம்பெற்ற விசேட அறிவிப்பைத் தொடர்ந்து, நகரசபை மண்டபத்தில் இந்த ஒலிம்பிக் கொடி காட்சிக்கு வைக்கப்பட்டது.



குயினர்ஸ் துரைசிங்கம்

வன்கூவர்

குளிர்கால ஒலிம்பிக்ஸ்

வன்கூவரின் வனப்பு

வன்கூவர் நகரருகே அமைந்துள்ள சைப்ரஸ் மலைப்பகுதி மற்றும் விஸ்தர்லெர் (Whistler) பிரதேசங்கள், பனிச்சறுக்கல், பனிமலை ஏறுதல், பனிமலை துவிச்சக்கரவண்டி ஓட்டம் போன்றவற்றிற்கு உலகப் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக, குளிர்கால உல்லாசப் பயணத்துறைக்கு மிகவும் பெயர்பெற்ற விஸ்தர்லெர் பகுதிக்கு, வருடாவருடம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் வந்து போவார்கள். அழகிய கடற்கரையுடன், ஆறுகள், மலைகள், பூங்கா, ஏரிகள், கவர்ச்சியான காலநிலை என பல்வேறு இயற்கை வளப்புக்களையும், சர்வதேச வர்த்தகத் தொடர்புகள், சர்வதேசத்தீடன் ஆகாய கடல் மற்றும் தரைவழி நேரடித் தொடர்புகள், பனிமலை ஆகாயச் சவாரி என பல்வேறு மேலதிக சிறப்புக்களையும் கொண்ட வன்கூவர் நகரம், உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக மிளிர்ந்து வருகின்றது.

1790ம் ஆண்டளவில், கனடாவின் மேற்குக் கரையோரப் பிரதேசத்தை கண்டறிந்து ஆய்வு நடத்திய பிரித்தானிய கப்பல் தலைவனான ஜோர்ச் வன்கூவரின் ஞாபகமாக, வன்கூவர் என்று இந்நகரம் பெயரிடப்பட்டது. மேலும் ஆராயுமிடத்து, வன் கூவடன் என்ற நெதர்லாந்து (டச்சு) நாட்டுப் பெயரிலிருந்து, வன்கூவர் என்ற பெயர், பிரித்தானிய கப்பல் தலைவனுக்கு வைக்கப்பட்டதென்கிறது வரலாறு. மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தைத் தன்னகத்தே கொண்ட வன்கூவர், கனடாவின் மிக அதிகமான கடல் வர்த்தகத்தைக் கையாள்வதுடன், ஆசிய, ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளுடனான கடல் வர்த்தகத்திலும் அதிமுக்கிய பங்கு வகித்து வருகிறது. தவிர்வும், வட அமெரிக்காவின் மிக நவீனமயப்பட்ட நிதிவகுல்கொண்ட துறையான 'ஹொலிவுட்' திரைப்படத் துறைக்கும் மிக முக்கிய நகராக விளங்குகிறது. வட அமெரிக்காவில், லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் ஆகிய நகரங்களுக்கு அடுத்த படியாக, மூன்றாவது பிரதான ஹொலிவுட் நகரமாக வன்கூவர் திகழ்கிறது.

இத்தகைய புகழ்பெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், உலக-ளாவிய ரீதியில் கனடாவுக்கு இருந்த பெருமையையும் புகழையும் புரிதலையும் மேலும் அதிகரித்திருக்கின்றது என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

வன்கூவர் ஒலிம்பிக் 2010

2006ம் ஆண்டு இத்தாலியின் ரூரின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வு, மிக நவீன கவர்ச்சிமிக்க வேகமான நிகழ்வாக மாற்றம் பெற்றதால், அதை எந்த நாடும் விஞ்சிவிட வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. எனினும், வன்கூவரில் இம்முறை பெப்ரவரி 12ம் திகதி நடைபெற்ற கோலாகல் பீதாம்பர ஜனரஞ்சக நிகழ்வுகள், அனைவரையும் ஓட்டுமொத்தமாய் ஆச்சரியப்பட வைத்து, முழுமையான பாராட்டைப் பெற்றுக் கொண்டது. இலத்திரனியல் கருவிகளுடன், நகரமே மின்மினிப் பூச்சிபோல் மிளிர், ஒலிம்பிக் மைதானம், 'லேசர்' ஒளிமயமானது. மிக அழகான நடன இசை நிகழ்வுகளுடன், மிக அற்புதமான, பிரமிக்கத்தக்க காட்சிகளை நேரடி நிகழ்வுகளாக வழங்கினார்கள் கலைஞர்கள். அதன் நேரடி ஒளிபரப்புக்களை முழு உலகமுமே கண்டுகளித்து மகிழ்ந்தது.

82 நாடுகள் கலந்து கொண்ட இந்த குளிர்கால ஒலிம்பிக் நிகழ்வில், ஏழு நாடுகள் முதற்தடவையாகக் கலந்து கொண்டன. கேய்மன் ஐலன்ட்ஸ், கொலம்பியா, கானா, மொன்ரேநீக்ரோ, பாக்கிஸ்தான், பெரு, சேர்பியா ஆகியன இவ்வாறு முதல்தடவை கலந்துகொண்ட நாடுகள். முதல்தடவையாக, ரொங்கா என்ற மிகச் சின்னஞ்சிறிய நாடும், தனது வீரர் ஒருவரை ஒலிம்பிக் போட்டியில் இணைத்துக் கொண்ட போதிலும், நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னரே அந்த வீரர் காயமடைந்ததால், ரொங்கா இப்போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அதேபோன்று, குட்டி நாடான லக்ஸ்ஸம்பேர்க் தனது இரு வீரர்களோடு இணைந்துகொள்ள ஆயத்தங்களை மேற்கொண்ட போதிலும், தகுதியின்மை, காயமடைந்தமை போன்ற காரணங்களால் இறுதியில் விலகிக் கொண்டது.

வன்கூவர் ஒலிம்பிக் நிகழ்வுகள் தொடங்கும்போது, பல்வேறு சிக்கல்கள் எழுந்தபோதும், அனைத்தையும் ஒருவாறு சமாளித்து, வெற்றியுடன் நிகழ்வை நடத்திய பெருமை, கனடிய ஒலிம்பிக் அமைப்பையே சாரும்.

நிகழ்வு தொடங்குவதற்கு சில மணித்தியாலங்களே இருந்தபோது, பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜோர்ஜிய நாட்டு 'லூஜே' பனிச்சறுக்கல் வீரரான நோடர் குமாரிட்டஸ்வி என்பவர்,

ஒலிம்பிக் போட்டிக் களத்தில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்ததால், போட்டிக் களத்தின் தராதரம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குளிர்கால ஒலிம்பிக் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தேவையான பனிமழை அப்பகுதியில் கொட்டவில்லை என்பதால் விமர்சனங்கள் எழுந்தன. வேறு பிரதேசங்களிலிருந்து வெண்பனியை வேகவேகமாக வன்சுவர் நகருக்கு கொண்டுவரவேண்டிய தேவை உருவானது.

நிகழ்வின் ஆரம்பத்தின்போது, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சில தாமதங்கள் ஏற்பட்டன. சில இலத்திரனியல் உபகரணங்கள் எதிர்பார்த்த வேகத்தில் செயற்படத் தவறின. விசேட விருந்தினர்களுக்கென வழங்கப்பட்ட வி.ஐ.பி. அனுமதிச் சீட்டுக்கள் தொடர்பிலும், உரிய ஆசனங்களை ஒதுக்குவதில் இழுபறுகள் உருவாகின. பாதுகாப்பின்மை காரணமாக, சில இருப்பிடங்கள் இறுதிநேரத்தில் நீக்கப்பட்டதால் இந்த இடப்பிரச்சனையும் ஆசனப் பிரச்சனையும் உருவானது. சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்கும் நெருக்கடி நிலை வந்துள்ளது என்று குரலெழுப்பி, ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியதுடன், தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதால் உருவாகவுள்ள பாரிய நிதி நெருக்கடி, வன்சுவர் நகருக்கு வரி அதிகரிப்பை உருவாக்கலாம் என்பது அவர்களது வாதம். அத்துடன், இயற்கை சுகாதார சுற்றுச் சூழல் வளத்திற்குப் பெயர்பெற்ற வன்சுவர் நகரம், ஒலிம்பிக் போட்டிகளுக்கான பல வருட தொடர் கட்டுமான வேலைகளால் பாதிப்படைந்து விட்டது என்பதும் ஆர்ப்பாட்டக் காரர்களின் கருத்தாக முன்வைக்கப்பட்டது. இதேவேளை, வன்சுவர் ஒலிம்பிக் போட்டிக்கென தெரிவுசெய்யப்பட்ட பழங்குடியினரின் சின்னத்தை எதிர்த்து, கனடிய பழங்குடியினர் போர்க்கொடி தூக்கினர்.

இப்படி பல்வேறு சிக்கல்கள் எழுந்த போதிலும், அனைத்தையும் ஒருவாறு சீர்செய்து, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை மிகச் சிறந்த தரத்தில் கனடிய ஒலிம்பிக் அமைப்பினர் நடத்தி முடித்துள்ளமை மிகவும் பாராட்டிற்குரியது.

வன்சுவர் ஒலிம்பிக் தீபம்

வன்சுவர் ஒலிம்பிக் நிகழ்வுகளுக்கான ஒலிம்பிக் தீபம், அதன் பயணத்திலும் காலத்திலும் சிறப்பிலும் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. 2009ம் ஆண்டு ஒக்ரோபர் 30ம் திகதி ஆரம்பித்த ஒலிம்பிக் தீபத்தின் பயணம், வன்சுவர் ஒலிம்பிக் ஆரம்ப நாளான

பெப்ரவரி 12 வரை தொடர்ச்சியாக கனடாவின் அனைத்துப் பாகங்களுக்கும் பயணித்துக்கொண்டே இருந்தது. கனடாவின் எந்த முலை முடுக்கை எடுத்துக் கொண்டாலும், ஆகக் கூடியதாக ஒரு மணிநேர வாகனப் பயணத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஒரு கனடிய நபர் சந்தித்து விடக்கூடிய வகையில், இந்தப் பயண இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை, கனடாவுக்கான ஒரு வரலாற்றுப் பெருமை. ஒலிம்பிக் நடைபெறும் நாட்டிற்குள்ளே, நூறு நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் பயணித்தமை, ஆயிரத்திற்கும் அதிகமான சமூகங்களைச் சந்தித்தமை, 45,000 கிலோமீற்றருக்கும் அதிகம் பயணித்தமை, 200 க்கும் அதிகமான ஒலிம்பிக் தீப கொண்டாட்டங்களில் கலந்து கொண்டமை, 12,000 ற்கும் அதிகமானவர்கள் தீபத்தை ஏந்திச் சென்றமை, நிரந்தர ஆதிக்குடிகள் வாழ்கின்ற வடக்கின் அதி உச்ச எல்லையான நுனவிற் பகுதிக்குப் பயணித்தமை என்று இந்த ஒலிம்பிக் தீபத்தின் சாதனைகள் எண்ணிலடங்கா.

பதக்கங்களின் நிலைவரம்:

அதிகூடிய தங்கப் பதக்கங்கள் - கனடா 14
 அதிகூடிய வெள்ளிப் பதக்கங்கள் - அமெரிக்கா 14
 அதிகூடிய வெண்கலப் பதக்கங்கள் - அமெரிக்கா 13
 மொத்த பதக்கங்கள் தரவரிசை (முதல் 15 நாடுகள்):

நாடு	பதக்கங்கள்	தங்கம்	வெள்ளி	வெண்கலம்
ஐக்கிய அமெரிக்கா	37	9	15	13
ஜேர்மனி	30	10	13	7
கனடா	26	14	7	5
நோர்வே	23			
ஒஸ்ரியா	16			
ரஷ்ய ஒன்றியம்	15			
தென் கொரியா	14			
சீனா	11			
சுவீடன்	11			
பிரான்ஸ்	11			
சுவிற்சர்லாந்து	09			
நெதர்லாந்து	08			
செக் குடியரசு	06			
போலந்து	06			
இத்தாலி	05			

பதக்கங்கள் பெற்ற குழுக்கள் / கனடிய வீரர்களின் விபரம்

போட்டி	பிரிவு	குழு/வீரர்	பதக்கம்
பொப்ஸ்லெய்	பெண்கள் பிரிவு	கனடிய பொப்ஸ்லெய் அணி	தங்கம்
கேர்லிங்	பெண்கள் பிரிவு	கனடிய கேர்லிங் அணி	வெள்ளி
பிஃறீஸ்ரைல் ஸ்கீயிங்	ஆண்கள் மோகல்ஸ்	அலெக்சாண்ட்ரே பிலோடே	தங்கம்
பிஃறீஸ்ரைல் ஸ்கீயிங்	பெண்கள் மோகல்ஸ்	ஜென் ஹெய்ல்	வெள்ளி
பிஃறீஸ்ரைல் ஸ்கீயிங்	பெண்கள் ஸ்கீ குறொஸ்	ஆஸ்லி மைக்-ஐவர்	தங்கம்
ஸ்கேற்றிங்	பெண்கள் பிரிவு	ஜோனி ரொச்செர்	வெண்கலம்
ஸ்கேற்றிங்	பெண்கள் இரட்டையர் பிரிவு	ஸ்கொட் மொயர், ரெசா வேச்கு	தங்கம்
ஹொக்கி	பெண்கள் பிரிவு	கனடிய ஹொக்கி அணி	தங்கம்
ஸ்னோபோர்ட்	ஆண்கள் ஸ்னோபோர்ட் குறொஸ்	மைக் ரொபேட்சன்	வெள்ளி
ஸ்னோபோர்ட்	பெண்கள் ஸ்னோபோர்ட் குறொஸ்	மாலி ரிக்கர்	தங்கம்
ஸ்கெலட்டன்	ஆண்கள் பிரிவு	ஜோன் மொன்கொமறி	தங்கம்
ஸ்பீட் ஸ்கேட்டிங்	பெண்கள் 1000 மீற்றர்	கிறீஸ்ரின் நெஸ்பிற்	தங்கம்
ஸ்பீட் ஸ்கேட்டிங்	பெண்கள் 1500 மீற்றர்	கிறீஸ்ரீனா குறொவ்ஸ்	வெள்ளி
ஸ்பீட் ஸ்கேட்டிங்	பெண்கள் 3000 மீற்றர்	கிறீஸ்ரீனா குறொவ்ஸ்	வெண்கலம்
ஸ்பீட் ஸ்கேட்டிங்	பெண்கள் 5000 மீற்றர்	கிளாரா ஹியூஜஸ்	வெண்கலம்
வேக ஓட்டம்	ஆண்கள் 500 மீற்றர்	சாள்ஸ் ஹம்லின்	தங்கம்
வேக ஓட்டம்	ஆண்கள் 500 மீற்றர்	பிரான்ஸ்-லூயிஸ் ற்ரெம்ஸேய்	வெண்கலம்
வேக ஓட்டம்	ஆண்கள் 5000 மீற்றர் அஞ்சல் ஓட்டம் (Relay)	கனடிய அஞ்சல் ஓட்ட அணி	தங்கம்
வேக ஓட்டம்	பெண்கள் 500 மீற்றர்	மரியன் சென்-ஜெலே	வெள்ளி
வேக ஓட்டம்	பெண்கள் 3000 மீற்றர் அஞ்சல் ஓட்டம் (Relay)	கனடிய அஞ்சல் ஓட்ட அணி	வெள்ளி
பொப்ஸ்லெய்	ஆண்கள் நால்வர் பிரிவு	கனடிய பொப்ஸ்லெய் அணி	வெண்கலம்
ஹொக்கி	ஆண்கள் பிரிவு	கனடிய ஹொக்கி அணி	தங்கம்



டாக்டர் எம், கே. முருகானந்தன்

அதீத எடையும் பற்றுநோய்களும்

அவர் வந்து உட்கார்ந்ததுபோது கதிரை வேதனையில் கிரீச்சிட்டு அனுங்கியது! தனது வருத்தம் பற்றிக் கூறுவதற்கிடையில் அவரது கண்கள் நகர்ந்து கட்டிலின் கீழ் இருந்த எடைகாட்டியில் தங்கி நிலைத்தன.

இவரது நடவடிக்கைகள் எனக்குப் புதினமானவை அல்ல. பல வருடங்களானப் பார்த்துப் பழக்கம். அப் பெண்ணுக்கு தனது எடை பற்றி அக்கறை எப்பொழுதும் உண்டு. எப்பொழுது வந்தாலும் தனது எடையைப் பார்க்காமல் விட மாட்டாள். எடையை எப்படிக் குறைப்பது என்று ஆலோசனையும் தவறாது கேட்பாள். ஐந்து அடி மூன்று அங்குல உயரமுள்ள அவரது தற்போதைய எடை 110 கிலோ ஆகும். அடுத்த முறை வரும்போது நிச்சயம் ஒரு கிலோ ஆவது கூடியிருக்கும் என்பது நிச்சயம். ஒவ்வொரு தடவையும் எடையைக் குறைப்பது பற்றிய ஆலோசனையைக் கேட்பதுடன் சரி. அடுத்த முறை வரும்போதுதான் மீண்டும் இப்பிரச்சனை பற்றி சிந்திப்பார் போலும். வயது நாற்பது ஏற்கனவே நீரிழிவும் பிரஸரும் வந்து விட்டன. அதீத எடை என்பது உலகளாவிய ரீதியில் சவாலான ஆரோக்கியப் பிரச்சனையாக உருவாகிவருகிறது. அதீத எடையை எப்படிக் கண்டறிவது? கண்ணால் காண்பதும் பொய் என்பார்கள். அதீத எடை என்பது உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ கண்ணால் பார்த்துச் சொல்லும் கருத்து அல்ல. உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு எடை இருக்கிறதா என்பதைக் விஞ்ஞான ரீதியில் கணிக்கிறார்கள். அவ்வாறு கணிப்பதை உடந்திணிவு (BMI) என அழைக்கிறார்கள். இது எடையை கிலோகிராமில் அளந்து அதனை, மீட்டரில் எடையின் வர்க்கத்தால் பிரிக்க வருவதாகும் (BMI=Kg/m²).

உடந்திணிவு

30க்க மேலிருந்தால் அது (body-mass index >30 kg/m²) அதீத எடை எனச் சொல்லப்படுகிறது. 25 முதல் 30ற்குள் இருந்தால் அதிக எடை (Over Weight) எனலாம். ஆயினும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் ஆரோக்கியமான எடை என்பது உடந்திணிவில் 23ற்குள் இருக்க வேண்டும். அதீத எடையே பல்வேறு விதமான நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அத்துடன் இருதய நோய்கள், நீரிழிவு, எலும்புத் தேய்வு நோய் போன்றவற்றுடன் நேரடியாகவும் தொடர்புள்ளதாக இருக்கிறது. இப்பொழுது ஒரு ஆய்வு அதீத எடைக்கும் பற்று நோய்க்கும் தொடர்புள்ளது என்கிறது. இது ஏதோ ஒரு சிலரில் செய்யப்பட்ட ஆய்வு அல்ல. ஐம்பதிற்கும் அறுபத்து நான்கு வயதிற்கும் இடைப்பட்ட 1.2 மில்லியன் பெண்களில் 5 முதல் 7 வருடங்களுக்குச் செய்யப்பட்டது.

அதீத எடையுள்ளவர்கள் ஏனையவர்களைவிட 10 முதல் 17 சதவிகிதம் சிலவகைப் பற்றுநோய்களுக்கு ஆளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கருப்பை, சிறுநீரகம், சதையம், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களிடையேயான மார்புப் பற்று நோய், மாதவிடாய் நிற்காத பெண்களிடையேயான மலக்குடல் பற்றுநோய், களப்புற்று நோய், லியூக்கீமியா எனப்படும் குருதிப் பற்றுநோய், மலரிப்பின் மையலோமா, நொன் ஹொட்ஸ்கின் லிம்போமா ஆகியன அவ்வாறு எடையுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட பற்று நோய்களாகும்.

கலவரமடையாதீர்கள்.

இதன் அர்த்தம் என்ன? எடை அதிகரித்தால் பற்றுநோய் கட்டாயம் வரும் என்பதா? அப்படியல்ல! பற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம், அதிலும் முக்கியமாக முன்பு சொல்லப்பட்ட பற்றுநோய்கள் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்பதாகும். இது பெண்களில் செய்யப்பட்டது. ஆண்களிலும் 25 வயதிற்கு மேற்பட்ட இள வயதுள்ளவர்களிலும் செய்யப்பட்ட இன்னமொரு ஆய்வும் அதீத எடைக்கும் சிலவகைப் பற்றுநோய்க்கும் இடையே தொடர்புள்ளதை எடுத்துக் காட்டுகிறது. எனவே எடையை அவதானியுங்கள். பிற்காலத்தில் வரக் கூடிய பற்றுநோய்க்காக மட்டுமல்ல மிகவிரைவில் வந்து உங்கள் வாழ்வின் எல்லையைக் குறுக்கப்போகிற நீரிழிவு, பிரஸர், மாரடைப்பு போன்றவற்றைத் தடுப்பதற்காகவும்.

A1 கொழும்பு

டிஜிட்டல் போட்டோ
ஸ்டுடியோ & வீடியோ

முதல் தரமான அனைத்து
போட்டோ, வீடியோ படப்பிடிப்புகள்
எல்லா வகையான போட்டோ
வீடியோ வேலைகள்



From:

அல்பத்துடன் போட்டோ
PACKAGES

25 - 5X7 பிறந்த நாள் \$125.00

150 - 5x7 அரங்கேற்றம் \$750.00

50 - 5x7 பூப்புனித
நீராட்டு விழா \$250.00

75-5x7 திருமணவிழா \$375.00

2 பாஸ்போட் 5 நிமிடத்தில் \$5.00

2 சிறரிசன் 5 நிமிடத்தில் \$5.00

2 லாண்ட் காட் 5 நிமிடத்தில் \$5.00

2 அனைத்துவிதமான
ஐ. டி. 5 நிமிடத்தில் \$5.00

3 - 5X7 ஸ்டுடியோ
போட்டோ \$15.00

ST-FRANCIS

L.L-3, 2296 EGLINTON AVE. E
@ BIRCHMOUNT ROAD
TORONTO, SCARBOROUGH, ON.

Cell: 416-752-4444

Tel: 416-755-2333

FAX: 416-755-4554

Web: www.tamilyellowpages.com

E-Mail: www.typ@gmail.com

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555

C: 416 937 9081



R.R. Rajkumar

B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •



யசோ சின்னதுரை

கனடிய சட்டத்தரணி

• வீடு • காணி • வர்த்தகச் சட்டம்

The Law Offices of



Yaso Sinnadurai

Barrister & Solicitor, Notary Public

• Real Estate Law • Residential • Commercial Business Law

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

நான் ஒரு

Motor Vehicle Accident

வழக்கறிஞர்

Criminal

இல்லை

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



சட்ட

ஆலோசனைகளுக்கு

கலகலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET



**Sabesan's
Choice!**

விருது பெற்ற
தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும் நிலக் கம்பளம்
பொருத்தும் வேலைகளில்
தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
பலன் புரியும்!

416 605 1990

Eezham Tamils to...

they need the help of outsiders, and why should they look upon India, Japan, Western governments and 'multilateral organisations,' for political empowerment as advocated by ICG? They can very well join Colombo and kick all the 'vultures' out.

The ICG indirectly admits the impotency of the forces it serves, when it says in the report that any significant improvement in the political position of Tamils and other minorities in Sri Lanka can come only slowly and with difficulty.

This is what Mahinda Rajapaksa also says for the nearly two centuries old colonial and post-colonial blunder in state formation, asking the victims to wait for another few centuries, so that wiping them out will resolve the political question. Bungling the crisis in the island, the guilty forces served by the ICG are now worried about youth uprising in their own countries. Some Sri Lankan diplomats encourage the fear, hoping action against Tamil diaspora.

"Western governments will have little choice but to engage with the dominant, pro-separatist Tamil organisations even if officials would prefer to deal only with handful of interlocutors with a record of criticizing the Tigers," says the ICG report.

With Rajapaksa's totalitarianism and genocidal approach to Tamils proving support from the Sinhala masses, the West may take an appeasement approach to Colombo and will try to muffle the Tamil question further, is an opinion circulating in the diaspora.

Why shouldn't the international community make a refreshing deviation in its long failed approach to the national question in the island? Why shouldn't it set an example through the well deserving case of Sri Lanka, by allowing international justice to take its toll on that state, long failed in formation and shows no signs of rectification?

Meanwhile, much depends on the youth generation of Eezham Tamils in the island and in the diaspora. They should never depend on others for their political empowerment and should keep outfits and 'foundations' created for the purpose of hijack at arms length. They don't need to show recognition to any interlocutors, who don't recognise their democratic expression.

Most of the hijack takes place through 'funding' and the lure of development. We don't need those funds for any genuine political empowerment.

In the absence of protection mechanism in our hands we may not be able to stop the 'development' invasion or collaborators joining it with projects such as 'tourist hotels' that don't serve the fundamentals of what is meant by development to us. But, without wasting our little resources in collaboration, the diaspora may have to pool the resources in concentrating on damage-controlling alternative development.

The diaspora is put to much pressure of indoctrination nowadays. From US Asst. Secretary of State to local intelligence agencies try to tell the diaspora what is taking place in the island of Sri Lanka is not genocide.

If they really lack in their perception of what is genocide one could always teach them with evidences and with citing examples of everyday experience in the island, what is Sri Lankan model of genocide – a unique one that continues unchecked for over six decades .But in this case impunity is granted and genocide is denied just to deny the legal validity of secession.

Why blame the West when there are politicians in Tamil Nadu nodding for the genocide to take place smoothly, without anyone 'angering' the Sinhalese over it.

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:


905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

இந்தோனேசிய தமிழ் அகதிகளுக்காக 'ஹார்ட்' நடத்திய விழிப்புப் போராட்டம்

அகதிகளாகக் கப்பலில் சென்ற ஈழத்தமிழர்களை
இந்தோனேசிய அரசு தடுத்து காவலில் வைத்திருப்பதைக்
கண்டிக்கும் வகையிலும், அவர்களை விடுவிக்கத்
தூண்டுவதற்குமான விழிப்புப் போராட்டத்தை கனடிய 'ஹார்ட்'
அமைப்பினர் கடந்த மாதம் 20ஆம் திகதி ரொறன்ரோவிலுள்ள
அதன் துணைத் தூதரகத்தின் முன்னால் நடத்தினர். பல்கலைக்
கழகங்களின் பல்வேறு மாணவர் அமைப்புகள், கனடிய
தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில்
பங்குபற்றி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
(ஒளிப்படங்கள்: கனா - ninavukal.com)





DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office



SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

MISSISSAUGA

3025 Hurontario St.,
Unit 102
Mississauga, ON
Tel: 905 270 7844

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புணியாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்


416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்